

28648

University of Madras.

B. A. EXAMINATION OF 1898.

# SILAPPATHIKARAM

13. PURANJARIYIRUTTHAKATHAI

புரங்கரியிருத்தகதை

WITH  
AND

Additional Notes

EDITED BY

V SWAMINATHA IYER,

*Tamil Pandit, Government College, Kumbakonam*

20345

Madras:

PRINTED AT THE MEMORIAL PRESS

1897.

Price—As. 6. per copy Postage extra



## முகவரை.

---

“சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப்  
பரமா சாரியன் பதங்கள்  
சிரமேற் கொள்ளுதல் திகழ்த்தர பொருட்டே.”

தமிழ்ப்பாலைக்கிலுள்ள பழைய காப்பியமைந்தனுள் ஒன்றுகிய சிலப்பதிகாரமென்பது சேரமுனியாகிய இளங்கோவடிகளாகியற்றப்பட்டது; கனவியற்பொருள்கண்ட கணக்காயனுர்மகளுள் நக்கிரனுர்முதலிய உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்படும் பிரமாணநூல்களு ஜொன்று; சொற்சவை பொருட்சவைகளிற் சிறந்துள்ளது; எவ்வெப்பொருளைச் சொல்லினும் அவ்வெப்பொருளை நேரிற் கண்டாற்போல மனத்திற்குத் தோற்றும்வண்ணம் ஏன்குபுலப்படுத்துங் தென்னிய இனிய நன்னடை யுடையது; எவனும் மனைவியுமாகிய கோவலன் கண்ணகி என்பவருடைய திரத்தை விரித்துக்கூறவது; தமிழ்நாட்டரசர் மூவருப் பொராசானிகளாகிய புகார் (=காவிரிப்பூம்பட்டினம்)மது ரூவஞ்சி யென்னும் மூன்றன் பெருமைகளையும் விளக்குவது; ரண்டைக்காலத்திருந்த பலவகை மாந்தருடைய ஒழுக்கமுதலியவற்றை இக்காலத்தார் எனிதில் தெரிந்துகொள்ளுதற்குச் சிறந்த கருவியாகவுள்ளது; அரசர் நீதியிற் சிறிதுபிழைப்பினும் அவரை அறக்கடவுள் கூற்றூர்யங்கின்று கொல்லுமென்பதும், கற்புடைமகளிரை மக்களேயன்றித் தேவரும் முனிவருங் துதித்தல் இயல்பென்பதும், இருவினையும் செய்தமுறையே செய்தோனை நாடிவந்து தம்பயனை நுகர்விக்கு மென்பது மாகிய இம்மற்றனையும் இவ்வுலகத்தார்க்குத் தெரிவித்தற்பொருட்டே எங்கோவடிகளாற் செய்யப்பட்டது; மேற்கூறிய மூன்துபகுயயும் சிலம்புகாரணமாகத் தெரிவித்தனின், இந்துால் சிலப்பரமென்னும் பெயர்பெற்றது.

இன்னும் இந்துஸ், முத்தமிழும் விரவப்பெற்றதாதனின் வியலிசைநாடகப்பொருட்டொடர்நிலைச்செய்யு ஜொன்றும், நாகவுறுப்புக்களை உடைத்தாதனின் நாடகக்காப்பியமென்றும், டரைப்பாட்டும் இசைப்பாட்டும் இடையிடையே விரவப்பெற்

நாதலின் உரையிடையிட்டபாட்டுடைச்செய்யுளன்றும் டெயர்பெறும்.

இக்கதைச்சிடந்தகாலமும் இளங்கோவடிசன் காலமும் ஒன்றென்றும் இது முதலில் தமிழிலேதான் அவராற்செய்யப்பட்ட தென்றும் இந்துற்பதிக்கசெய்யுளாலும், வரந்தருகாதையாலும் விளங்குகின்றமையின், இச்சரித்திரம் வேறுபாலையிலிருந்து வந்ததென்று சொல்வதற்கிடமில்லை.

இச்சிலப்பதிகாரம், இனங்கோவடிகளால் தான் செய்யப்பட்ட தற்குக்காரணமும் சதைச்சுக்கூக்கும் மைமங்களான பதிகச்செய்யுளை முதலிற்பெற்று எங்கலவாழ்த்துப்பாடல் முதலிய பத்து ரூப்புக்களையிடைய புரோஷாண்டமீ, காந்தாண்ராவத முதலிய பதின்மூன்று ரூப்புக்களையிடைய மதுரைகாவடமூம, சூந்தர்க்குர வை முதலிய ஏழூழபாஞ்ச்சௌயிடைய வஞ்சிச்சாண்டமுமாசப் பகுக்கப்பட்டுள்ளது சிதில இட த்தமழின் பாருபாடான வெண்பா அகவஸ்பா கலிபபா எனபவையும், இரைத்த மீன் பாகுபாடான ஆற்றவரி முதலியபார்சலும், சாடச்சதமமீன் பாருபாடான உரைப்பாட்டிர்க்கும் வருதுள்ளன. இவற்றான் மிகுதியாகவுள்ளது அகவஸ்பாவே.

இந்துற்கு அநுமதவரையென்றும், அடியாரங்குரல்லாருகரையென்றும் இரண்டுரைக் காண்டு. அவற்றுள், அடியாக்குநல்லாருரையிலுள்ள சிலகுறிப்படுக்களால் அநுமதவரை முந்தியதென்று தெரிகிறது. இப்படியே அநுமதவுறையிலுள்ள சிலகுறிப்புக்களால் அவற்றைராகுபடியு இராதுமாகுப பழையவுரையொன்றிருத்தாகவுங் தெர்கிறது. அவ்வாறு இச்சாலத்தகப்படவில்லை. இந்துவிற் சிலகில இடங்களால் அநுமதவரையாசிரியர்சொன்டபாடம் வேறாகவும், அடியாக்குரல்லாகோன்டபாடம் வேறாகவுமள்ளன. அவை அவ்வவவிடத்துள்ளரைவேறுபாடுகளால் நன்குபுலப்படும்.

அநுமதவரை, ஆங்காங்குள்ள திரிசொறகளின்பொருளை மட்டுமே ஒருவாறுபுலப்படுத்திச் சிற்கிலவிடத்து மேற்கோளதளையுடையதாய மிகச்சுருக்கமாக இந்துல்முழுமைக்கும் எழுதப்பட்டுள்ளது. அவ்வரையாசிரியர்பெயரும் அவரிருந்தவிடமும் அவர்கால முதலியனவும் ஒருவாற்றானுங் தெரிந்துகொள்ளக்கூடவில்லை.

அடியார்க்குங்களாருன்றே, அவ்வகும்பதவுக்கரண்யப் பொழுத் தீவிரமான தமுனியும், சிறபான்மை மறுத்தும், சிலவிடத்துப் பதவுரையாயும், சிலவிடத்துப்பொழுப்புரையாயும் மெழுதப்பட்டு, ஆங்காங்குச் சொன்னாயம் பொருண்யங்களை இனிதுபுலப்பட்டுத்தி உரியவிடங்களில் இயற்றமிழ்ப்பகுதியாகிய ஐந்திலக்கணங்களையும், இசைத்தமிழ் நாடகத்தமிழின் பகுதிகளையும் பலநூல் மேற்கொண்டுக்காக நாக்குவிளக்கும் விசேஷவரையோடுகூடி இயன்றமட்டில் ஒவ்வொள்ளறையும் நன்குதெரிவித்து மிகவிரிவாக அமைந்துள்ளது. இவ்வரையாசிரியரிடமும் காலமுதலியனவும் நன்குவிளக்கவில்லை ஆயினும் இவ்வரையாசிரியர்க்கு நிரம்பையினாவலரென்று ஒருபெயருண்டென்பதும், இவ்வரை அர்காலத்திருநத போப்பண்ணகாங்கேயான்கோளன்ற ஒரு பிரபுவாம் ரெய்விச்கபபட்டதென்பதும் பின்புள்ள பழைய இவ்வரைச்சிறப்புடையாயிர செய்யிட்டால்லால் தெரிகின்றன.

### நேரிசைவேண்டா.

தாரத ஸ்தூபமெபப பாவு முனைபுத  
ஸ்பாருநதுநாதி வியல்லா பெபாங்குர்-தெரிக்கிப்  
பத்யாராக் கு நலலமாதம் ப சுத்தா என்னு  
உடியாராக்கு கல்லாண்ட் பான்

### காட்டினாக்குத்துறை

ஷநா க ஸ்தூபா ந மூன்று மூலகின் புறவுகுத்துச்  
செபாஸ லநார் சத சுலபபதி காரதத்துச் சோநதபொரு  
ஶாருந தெரிய விரித்துறைத் தாண்டி யாககுநல்லான்  
காருந தந்து மணியா ஸ்ரமப்படா காவலனே

காதறைப டித்ததுக் கடததி லஸ்டத்துக் கடியபெருங்  
காதறைக் கு மபைசப வாாசெபகை போலுமக் காலமெனுஞ்  
கூறறைத் தவிரததநாள் ப்பாபபணன் காகுகெயா கோனளித்த  
சோற்றுச் செருக்கலல் வோத மு மூன்றுரை சொலவித்ததே.

அடியார்ச்சுநல்லாருறையில் சிலவிடத்திருந்த ஜடினமான சொற்களோமாற்றி அவ்வவ்விடத்தில் வேறுசொற்களையமைத்தும், ஒருவாற்றாலும் வினாக்காதனவும் இடக்கர்ப்பொருளையுடையனவுமாகிய சிலவற்றை நீக்கியும், மாணுகர்களுக்கு விளங்குதற்பொருட்டு நூதனமாக எழுதப்பட்ட குறிப்புக்களைச் சிலவிடத்து அடியார்க்குநல்லாருறையின் பின்னரிச் சேர்த்திருப்

பதன்றிப் பழைய அரும்பதவுரையில் வேண்டியபாகங்களையும் அவ்வவ்விடங்களில் அயற்றின் பின்னே சேர்த்தும் பதிப்பேசு திருக்கிறேன்.

இங்ஙனம்,

உத்தமதானபூரம்

வே. சாமிநாதன்.

---

சிலப்பதிகாரநூலாசிரியராகிய

## இளங்கோவடிகள் வரலாறு.

இந்துலாசிரியராகிய இளங்கோவடிகள் சேரநாட்டில் வஞ்சிகரத் திருந்து அரசுசெய்த சேராதனைன்னும் அரசனுடைய புத்திரர் ; சேரன் சேங்குடிவேலுடைய தம்பி ; இதனால் இவர் முதலில் இளங்கோவடிவன்று சொல்லப்பட்டுப் பின்பு துறவுழூண்டனமையால் இளங்கோவடிகளைன்று பெயர்பெற்றார் ; இவர் துறவுழூண்டதற்குக்காரணம் சிலப்பதிகாரப்புத்தகத் தின் கா-ம் பக்கம் உசு-ம் வரி முதலியவற்றாலும், இவர் இந்துஸ்செய்தத ற்குக்காரணம் இந்துறப்திகத்தின் முதற்பாகத்தாலும் விளங்கவனரப்ப மெம்; துறவுழூண்டபின்பே இந்துஸ் இவராற் செய்யப்பட்டது. பத்தினியைத் துதித்தலையுட்கொண்டும் இக்கதைதமுகமாகச் சிலதருமங்களை உலகத்தார் க்குத்தெரிவிக்கவேண்டுமென்பதையெண்ணியும் இவர் இந்துஸ்செய்தனர். இவர் தமதுமரபிலுள்ளாருடைய உயர்ச்சியைக்கூறுதல்போலவே ஏனைச் சோழாண்டியர்களுடைய உயர்வுகளையும் சிறிதும் வேறுபாடுன்றி நன்றாகச்சொல்லியிருத்தலால், இவருடைய துறவின்றாய்க்கை நன்குபலப்படுகின்றது. இந்துவின் இடையிடையே சொல்லப்படுவர்களுடைய சரித்திராங்க மூச்சியாற்போந்த நற்பயணையும் தீப்பயணையும் ஆக்காங்கு உலகத்தாரை நோக்கிச் சொல்லிப்போதல் இவர்க்கியல்பு. பின்னும் யாரேனும் மிக்க அன்பமலுபவித்தாகச் சொல்லுமொருது அத்துன்பத்திற்குக்காரணமாக முற்பிறப்பில் அவர்கள் தீவினைசெய்ததைக்குறித்தும் நல்வினைசெய்யாமையைக்குறித்தும் அப்பொழுதப்பொழுது இவர்மனம் இரங்கிற்றென்பதை ஆக்காங்குள்ள பாடல்கள் புலப்படுத்தும். இவர் மலைநாட்டினராதலால் இந்துஸ்ஸுக்காற்கள்பல அவ்வாவிடத்துக் காணப்படும்.

இவர்காலமும் சிலப்பதிகாரக்கதைங்கழிந்தகாலமும் ஒன்றாற்காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் நடந்த சரித்திரங்களை அறிந்தோர்வாய்க்கேட்டும் மலைநாட்டினிகழுந்ததைத் தாம் நேரிற்கண்டும் இந்துஸ்செய்தனர். இங்ஙனம் செய்தாரென்பதை இந்துறப்திகத்தாலும், உரு-வது காட்சிக்காதையாலும், நட-வது வரந்தருகாதையாலும் விளங்கவனர்க்.

இக்கதையோடு தொடர்புள்ளதாகிய மணிமேகலையின் கதையையும் இந்துவினிறுதியிற்கேற்றுப் பாடக்கருதியிருந்த இவர், அக்கதையை மணிமேகலைப்பெயரால் ஒருகாப்பியமாக யான் செய்துமுடித்தே னென்று மதுரைத்தமிழாசிரியர் கூலவாணிகள் சாத்தனார் சொல்லக்கேட்டு அவ்வ

வாறு செய்யாதுவிட்தனர். இதனைச் சிலப்பதிகாரத்தின் காலம் பக்கம் நடும் வரி முதலியவற்றிற் காண்க.

**சமயம்.**—**ஒசு** - வதி கால்கோட்காலதயிற் செங்குட்டுவள் இமயஞ் செல்லப் புறப்பட்டபொழுது [அடி ரூச-இள] “நிலவுக்கதிர் முடித்த ஸினி ருஞ் சென்னி, யுலகுபொதி யுருவத் துயர்க்கீதான் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுப்பினாக, திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சிவலங் கொண்டு” எனவும், பின்பு [அடி சூ-சூவ] “ஆடக மாடத் தறிதுயி லமர்க்கோடான், சேடங்கொண்டு சிலர்கள் ரேத்தத், தெண்ணீர் கரங்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலி, ஞங்க தீ வாங்கி யானிமணிப் புயற்துத், தாங்கின ஞாகி” எனவும், செங்குட்டுவின்ரோக்கி, இமயத்தினினரும் வந்தமுனிவர்கள் குறியதாக [அடி சூ-க்கூ] “செஞ்சடை வாளவ ளருளி னில் விளங்க, வஞ்சித் தோன்றிப் வாளவ கேளாய்” எனவும், வாந்தருகா தயில் மாடலன்கூறியிப்பதாக [அடி கமக-கசுவ] “ஆனே தூர்க்கோ னருளி ற் ரேஞ்சி, மாநிலம் விளக்கிய மன்னை வைதலின்” எனவும் இவரே கூறி யிருத்தலாலும், இவர் அவனுடைய தம்பியாதலாலும் இவரது சமயம் சை வமென்று தோற்றுகின்றது. இவருக்க அடிக்கரான்று பெயர் வர்த்திருத் தலைக்கொண்டும், பதிகத்தில் “குணவாயிற் கோடடத் சுரசுதறக திருந்து” என்பதிற் கோட்டமென்பதற்கு ‘அருகன்கோயில்’ என்று அடியார்க்குலல் ளர் பொருள்செய்தி நுத்தலைக்கொண்டு, இரு மூட்டு சிலவிடத்துச் சைன மதக்கொள்கையை இவரா மீதுத்தச சொல்லப்படுத்தலைக்கொண்டும் இவர துசமமம் சைனமென்று கூறுவாரு மூஸர்.

**காலம்.**—“உரையிட யிட்ட பாட்டைச் சிசப்பு, ஞாராசா வடிக ளருளமதுரைக், கூல வாணிகள் சாத்தன் கேட்டனன்” என இந்தாறபது கத்திருதிமிலும் “இளங்கோ வேநத னருளிக் கேட்ட, வளங்கெழு கூலவாணிகள் சாத்தன், மரவண டம்புத்திற மணிமே கஃதி ற, பாலைம் பாட்டு ஆளநிய வைத்தனன்” என மணிமேக்கிலையினுடைய பதிகத்திற்குதியிலும் கூநியிருத்தலால், இளங்கோவடிக்களும் சாத்தறைநும் ழநுவர்முனிலைமட்டாருவர் முறையே கிலைபதிகாரத்துறையும் மணிமேக்கிலையையும் இயற்றினார்கள் ற போதருதலாலும், தொலகாப்பியப்பெருளாதிகாரச செய்யுளியல், “குகாரைமுதலா” என்னும் சூத்திரத்தின விசேடவிரயிலை ‘சித்த’சொத்ததறு ராற்செய்யப்பட்ட மணிமேக்கில்’ என உச்சமேற்புலவர்க்கார் நக்கினுர்க்கினியரெழுதியிருத்தலால மேறகூறியசாத்தறைர் கடைச்சங்கப்புலவர்நுள்ளாருவாகிய சித்தலைச்சாத்தறைரென்று தெரிதலானும், இளங்கோவடிகள் காலம் கடைச்சங்கப்புலவர் காலமென்று நிச்சயிக்கப்படுகிறது. அக்கடைச் சங்கப்புலவர்கள் இதந்தவரும் மதுரைக்கணக்காயனார் மகனுருமாகிய நக்கினுர் இறையனாகப்பொருளுக்குத் தாம் இயற்றியவுளையில் இந்து ஸிற் காண்கவியிலுள்ள “நினைங்கொள்”, “துறைமேய் வலம்புரி”, “நேரங்

தங்காதலர்”, “புணர் துணை” என்னும் பாடல்களையெடுத்து உதாரணமாகக் காட்டியிருப்பதைக் காணக.

இளக்கோவதிகளுக்குத் தனமையானதையே செங்குட்டிவள் பத்தினிக்கடவளாகிய கண்ணகியார்க்குக் கோயில்சமைத்து விழாக்கொண்டாடியகாலத்தில் இலங்கையரசனானதையே கயவாதுவென்பவன் உடனிருந்தானென்று வரங்தருகாதையாலும், அக்கயவாகுவும் இலங்கையிற் கண்ணகியார்க்குக் கோயில்கட்டுவித்து விழாக்கொண்டாடினென்று இந்தூறபதிகத்தைச்சார்ந்தாலோபெறுகட்டுரையாலும் தெரிகின்றன. இற்றைக்குச் சுற்றேறக்குறையகளை-வருடகுகளுக்குமுன்பு கயவாகுவென்னும் மரசல்லாருக்கான இரண்டால் வருடங்களுக்கு முன்பு கயவாகுவென்னும் மாச்சோரசனிருந்ததாகவும் சீசர்த்திரத்தால் தெரியவருகின்றது. ஆயி னும், இந்தூற சீற் கூறிய வேறு கில அரசர்களுடைய காலத்தை ஆராயும் போது இந்தூலாகியர்காலம் இரண்டாங்கயவாகுவின் காலத்திற்கு முங்கீதாகத் தெரிகின்றமையின், இவர்காலம், முதற்கயவாகுவின்காலமென்னையப்படுகிறது.

### சிலப்பதிகாரவுரையாசிரியராகிய

## அடியார்க்குநல்லார் வரலாறு.

இவருடைய வார்ணம் சமயம் ஓர் காலம் ஆகிய இவற்றை ஒன்றும் புலப்படவில்லை; ஆனாலும் நச்சினர்க்குக்கிப்பால் மறுக்கப்படுவைவற்றுட்கில இவருடையகொள்கையாக இருத்தல்பற்றி. இவரதீகாலம், நச்சினர்க்கினியருடைய காலத்திற்கு முந்திருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறது. இவர், மற்றையுணர்கள்போலன்றித் தாம் எடுத்துக்காட்டும் மேற்கொளகளை இன்னிடுங்கள் நூலின்கண உள்ளவென்று பெரும்பாலும்புலப்படுத்தியிருக்கிறார். உலக்கலைவிடத்துப் பதப்பிரயோசனமும் அலங்காரமும் மெய்ப்பாடுகளும் வேறுகில குறிப்பும் இவரா வெறுதப்பட்டுள்ளன. ஜங்கினைக்குமிருப் பூதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய இவற்றை ஒட்டுவொள்ளின்வகை பலவற்றிற்கும் இந்த நூலிலிருந்தே உதாரணங்காட்டி விளக்கியிருக்கின்றனர். இந்தால்செய்யப்படும்பொழுதிருந்த இசைத்தமிழாடகத்தமிழ்நூல் என்னும்ஜூங்துரால் கணோடுமே மேற்கோளாகக்கொண்டனர். இந்தாலுள் இந்திரவிழுவெடுத்தகாதையில் [அடி- சுசு] “சித்திரைச் சித்திராத் திங்கள் சேர்ந்தென” என-

றும், கட்டுரைகாலதயில் [அடி கநங் - கநரு] “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத்து” என்றும் சொல்லப்பட்டுள்ள காலவரையறையைக்கொண்டும், அவ்வங்விடத்துள்ள ஒவ்வொரு குறிப்பைக்கொண்டும் ஊகித்துக் கோவலன் கண்ணகி இரு வரும் இன்னகாலத்துக் காவிரிப்பூம்பட்டினத்திருந்து புறப்பட்டார்களென் றும் இன்ன இன்னகாலத்து இன்னது இன்னது செய்தார்களன்றும் ஏழு திக்கொண்டுபோகிறார்.\* [20நு - நச ; 21நு - க2 ; ந05 - 20 ; ந06- உச ; நநங் - உங ; நநசு - கக ; நசகு - நு] இவருடைய உணர்வை ஜிற்சிலவிடத்து எதுகை மோனைமுதலியவற்றிருடு கூடி இனியசுவையாக்கு செய்யுண்டையாகவுமைங்குள்ளது. இந்து ஒவ்வொரு ஒவ்வொருபகுதிகளைத்தனி த்தனியே படிப்போர்க்கு அவ்வப்பகுதிகள் ஆங்காரக்குள்ளவைகளாலேயே புலப்படவேண்டுமென்பது இவர் கருத்தாதலால், முன்னெழுதியவற்றையே பின்னுமெழுதுவார். அதனை இவ்வரையிற் பலவிடத்தாக் காணலாம். இவர் கருத்து இன்னதாதலீச் சிலப்பதிகாரப்படுத்தகத்தின் நசடு-பக்கம் சு-வதுவரிமுதலியவற்றிற் காண்க. மூலத்தில்லைவிடத்தே நூம் திசைச் சொற்கள் வங்கிருப்பின் அவற்றைத் தனித்தனியே எடுத்துக்காட்டி இன்னசொல் இன்னநாட்டுவழக்கென்றும், அக்காலத்துவழக்கிய பழமொழிகளின்கருத் துவிவிடத்தே நூம் வங்கிருக்குமாயின் அவற்றைத் தனித்தனியேஎடுத்துக் காட்டி இன்னது இன்னபழமொழியென்றும் புலப்படுத்துவார். ஒருதலையாகப்பொருள்கொள்ளாது பலரும் தத்தமக்குத் தோற்றியலாறே பொருள் கொள்ளக்கிடந்த போற்றியென்பதை இவர் இகரவீற்று விபங்கோளாகக் கொண்டு போற்றுவாயாகவென்று பொருள்செப்தி நுக்கிறார்; [நகக-கக] [நச்சினார்க்கிணியருக் காட்டியெனபதை இகரவீற்று விபங்கோளாகக்கொண்டார்; சிந்தாமணி, கோவிச்சைதயாரிலமபகம், நு-ஏ]. இவர், ‘கானல்வரி யில் விரியக்கூறுதும்’ [கக-நு ; அ2 - நு.] என்றும், ‘முன்னர் ஆணியேன் பதனுட்கூறினும்’ [20க - கஅ] என்றும், ஏழுதியிருந்தலால், இவர் கானல்வரிக்கு உணர்செய்திருந்தனரென்பதும், ‘அழறபடுகாலதக்கண்ணே விரித்துக்கூறுதும்’ [கங - உக.] என்றும், ‘கட்டுரைகாலதயுர்விரியக்கூறுவாம்’ [20சு-சு.] என்றும் ஏழுதியிருந்தலால், கட்டுரைகாலத முதலியவற்றிற்கும் இவர் உணர்செய்யவெண்ணியிருந்தா ரெண்பதும் வெளியாகின்றன.

\* இந்கே காட்டிய இவ்விரண்டெண்களுள், முன்னது சிலப்பதிகார அக்கூப்புத்தகத்தின் பக்கத்தையும், பின்னது அப்பக்கத்துள்ள வரியையும் புலப்படுத்துவன்.

# சிலப்பதிகாரக் கணதச்சுருக்கம்.

## [க—\*புகார்காண்டம்.]

சோழவளங்காட்டிற காவிரிநதி கடலொடுகலக்கும் யாகிமுகமென் அங்குத்தமையுடையதும் சோழர்களுற சிறப்பிததுப் பாராட்டி மிகப்புகழப்படுவதுமாகிய காவிரிபழுமட்டினாத்தில் சோழர்க்கிளலன் அரசாட்சிசெப்துவருகையில், இப்பாகவிப்பர் உப நகருடியவர்களும் மூவகைவணிகருட் பெருங்குடியர் குலத்திலுகித்தோன்கிய மாசாத்துவான்பான், தன்மகன் கோவலனுக்கு அங்கரில் அம்மரிலுதித்த மாசாய்கள் மகள் கணன்கியை மிக்க சிறப்புடன் மனமபுரிவிக்க, கோவலன் கணன்கிபால் மிகவும் அன்புவைத்து நலமபாராட்டி இன்புறத் தருக்கி மகிழ்ச்சு நடக்குங்களில், ஒரு நாள், ஏக்கோபுல ஸ்ரூபாகிப பெருமாக்கிச் சுதியென்பவர், கோவலனும் கணன்கியும் ஸிலாதுக்கைப்பசு காய்விதாகாடத்திக்கைதேர்மது உயர்ச்சிபெற்றுவில்லைதுக்கை காணவேண்டி வேலெற்றுமாளிகையில் இல்லை நடத்ததற்குவேண்டும் பொருள்களைப்படி வேலீசெம்பவர்களையும் நியோகித்து அவ்வுலவரையும் அதி ரிருத்த, அவர்கள் மனவொருஜமயேடு அதிரிருத்த ஆட்சோக்களித்தல் அதன்ரோமபல தறவோக்கெதிர்தல் முதலியதற்காலசமது இவ்வாழுக்கையை ஒழுங்காக நடத்திவருவாராயினர்; இவ்வாறு சிலாவருடங் கழிதன்

இப்படியிருக்கயல், கோவலன், மிக்கஅழகுடையவனும் ஆடல்பாடல் முதல்யவுறில் மிகத் தோசக்கிப்பெற்றவருளமாகிப மாதவியென்னும் நாடக்கனில், கூப ராது காது தர்பாலுள்ள பலவகைப்பொருள்களையும் நாள் தோறங்காத்து அவ்வாரும் இடையிடாது மருவி மகிழ்வானுயினன். கணன்கி ரியாந்திரங்கு அவ்வநக்தத்தைச் சற்றும் வெளிப்படுத்தாமல் அவர்பாரா குறித்துறும் விபூயின்றி இருந்தவராழுக்கத்தை வழுவராதுதாக்கார்; அக்காலத்து வழக்கடபடி அங்கரத்தில் இந்திரனுக்குத்திருவிராத்துக்கட்டது. அதனமுழுவில் அங்கரத்தார் தத்தம் பரிவாரங்களோடு கூலைத்திருச் சென்றாகள்; கோவலனும் மாதவியுடனகடற்கரையையடைந்து ஓரிடத்திருந்து அவர்களையிலிருந்துவீணையவாக்கிப்பலவகைடப்பட்ட வரிப்பாட்டிகக்கோட்டுப் பாடிக்கொண்டு அவீணையவாக்கித்தான்; அவன்பாடியபாடுக்களாபவகைப்பட்ட அகப்பொருட்சலையத்தழுவியிருக்தமையின், மாதவி, ‘இவன் வேறுமகளிர்பால விருப்புடையன்’ என்றெண்ணிப் புலங்கு அவனைக்கியிலுள்ள வீணையவாக்கித் தான் வேறுகுறிப்பில்லாதவளாகவிருப்பினுமாவனவேறுகுறிப்புள்ளவளுக்கத்தனக்குத்தோற்றினமையின, தானும் வேறுகுறிப்புடையாள்போலவே அகப்பொருட்சலையத்தழுவிய பலவகைப்பட்ட வரிப்பாட்டுக்களைப் பாடிக்கொண்டு அவ்வீணையை வாகித்தான். அதீனைக் கேட்டகோவலன், ‘வேலெற்றுவர்மேல்மனம்

\* புகார் - காவிரிபழும்பட்டினம்.

வைத்து இவள்பாடினால்'என்றெண்ணி ஊழ்விளையின்முயற்சியால் வெறுப் புற்ற அவளோடு அளவளவாமல் தள்ளிட்டையடைந்து, தேவங்கிலை ன்னும்பார்ப்பனத்தே தொழிலோடு சல்லாபஞ்செய்துகொண்டிருந்த கண்ணகியைக்கண்டு அவனுடன் பள்ளியறையிற்புகுந்து அவள் மேனிவாட்டத்தை யும் மனவருத்தத்தையுங் தெரிந்து, 'பொய்யை மெய்யாகக்காட்டியொழுகு ம் பரத்தையோடுமருவி ஒழுகியகாரணத்தால் முன்னோர்தேழிவைத்தபொருட்குவியல்களையெல்லாக் தொலைத்து வறநமயடைந்தேன்; அஃது எனக்கு மிகவும் நானைத்தருகின்றது' என்றுசொன்னான். கண்ணகி, மாதவிக்குக் கொடுத்தற்குப் பொருளில்லாமையால் தளர்க்குதொன்றுள்ளென்று கருதி, 'அடியேணிடத்து இரண்டு சிலம்புள்ளன; அவற்றைக் கைக்கொண்டருள்க' என்று சொன்னாள்; அவன், 'மதுரையையடைந்து இச்சிலம்பை வாணிகமுதலாகக்கொண்டு வியாபாரஞ்செய்து மிக்க பொருள்தேடுதற்கெண்ணினேன்; நீயும் வரல்வேண்டும்' என்றான்; அவனும் சம்மதிக்க, கோவலன் அன்றிரவின் கடையாமத்திற் கண்ணகியையழைத்துக்கொண்டு ஒருவருமறியாதபடி புறப்பட்டுக் காவிரியின் வடக்கரவழியாக மேற்கே சென்று ஒருஷுஞ்சோலையை யடைந்து அதில் தவஞ்செய்துகொண்டிருந்த ஒருசுத சமயத் தவழுதியோளாகிய கவங்கியைக்கண்டு வணங்கி, 'மதுரையிலுள்ள பெரியோர்கள்பால் அறநூற்கேள்விகளைக் கேட்டற்கு உடன்வருவேன்' என்று சொல்லிய அவளோடும் வழிக்கொண்டு அரங்கமடைந்து அங்குவந்த சாரணர்களைத்தரிசித்து ஒட்டமேறிக் காவிரியின் தென்கரைசேர்ந்து ஒருபொழிலில் விருந்தான்; அப்பொழுது அங்குவந்து கண்ணகியையும் கோவலனியும் அவமதித்துப்பேசிய ஒருபரத்தையையும் ஒருதூர்த்தனையும் கவுங்கி நாரிவிடுவங்கொள்ளும்படி சபித்து, அவர்கள் அவ்வாருனதையறிந்து இருக்கிய கோவலன்கண்ணகி யிவர்கள்வேண்டுகோளால் அவர்களுக்கு அவ்விடுவு ஒருவருடத்தில் நீங்கும்படி சாபவிடைசெய்தாள். பின்பு மூவரும் வைத்துவர யடைந்தார்கள்.

### [ உ.—மதுரைக்காண்டம்.]

இடைந்தவர்கள் அன்று அங்கரிற்றங்கி மறுநாட்காலையிற் புறப்பட்டுச் சிறிதுதாரஞ்சென்று ஒரிடத்திருந்து இலைப்பராறி அங்குவந்த ஓராக்கணால் வழிதெரிந்துகொண்டு அப்பாற்சென்றார்கள். செல்லும்பொழுது ஒருநாட்காலையிற் கோவலன், கவங்கியையும் கண்ணகியையும் ஒரிடத்தில் வைத்துவிட்டுக் காலைக்கடன்கழித்தற்பொருட்டு ஒருபொய்கையையடைந்துநிற்கையில், தன்பிரிவாற்றாதுவருந்திய மாதவியாலனுப்பப்பட்டு அவளோலையிடுன்காவிரிப்பழும்பட்டினத்தினின்றும்அங்குவந்த கொசிகளென்னும் அந்தணைக்கண்டு தன்பிரிவால் தன் தந்தை தாய் முதலியோர்களும் மாதவியும் படிகிறவருத்தங்களை அவனால் தெரிந்து மிக வருத்தமுற்றுத் தான் புறப்பட்டதற்குக் காரணத்தையும், தன்வணக்கத்தையும்தன்னுடையதாந்தைக்குச்சொல்லிப் பாதுகாத்துக்கொண்டிருக்கும்படி அவளையனுப்பிலிட்டுக் கவங்கியையும்கண்ணகியையும்யடைந்து அவர்களுடன்புறப்பட்டு இடையிற்

சந்தித்த பாணர்களுடன் அளவளவில் அவாகளால் வழியினளை வதெரிந்து கொண்டு போய் வையையாற்றையடைந்து அதனைத் தொழுது புணியேறி அக்கரைசென்று மதிரையின் மதிறபுறத்தாகிப் பூளிவரிருக்ககையில் தங்கினான்.

மற்றைநாட்காலையிலெழுநது கவுந்தியை வணக்கித் தங்களுக்கு மூன்பு நோது துனங்களைச்சொல்லி வருந்திப் பின்பு அவளே தெற்றதேறிக் கண்ணக்கையை அவள்பால்வைத் துவிட்டுத் தாள்வாணிகளுடையதற்குரிய இடமறிதறப்பார்டு முதுராங்காததின் உள்ளேசென்று அதனவளக்களையெல்லா கங்கனுடு மீண்டும் கவுந்தியையடைந்து அநாகாகச்சிறப்பு முதலியவற்றைச் சொல்லி, இன்பு ஆட்கேவந்த நன்றா நடபாளனுக்கைய மாடல்வென்னுமந்த என்னேடு சுலாபஞ்சிசுட்டுக்காண்டிருந்தான் அப்பொழுதி, கவுந்தி, அங்கு வாத இடங்கையாதீவியாகிப் பாதரியைக் கண்டு அவளது நல்லொழுக்க தாந்தரோக்கி, ‘இவாரிடத்திற்கு கண்ணக்கையை அடைக்கலமாகக் கொடுக்கலாம்’ என்ற ரீசர்வது, வுண்பழைத்துக் கண்ணக்கையின் கற்புமேமொட்டநடையும் அப்பமெட்டுமக்கு நன்மையையுடைய உபாநதோகளாற் கோடுக்கப்படும் அடிடக்கல் பெருந்தீபாதுகாததோர் அடைந்தபயணியும் அவட்கு விளங்கச்சொல்கிட கானானகி ரய அவளிடம் ஒப்பிக்க, அவள் மகிழ்ச்சியுடனாக ஸ வின்டபீரா ரக கண்ணக்கைக் கோவலலுடனமைத்துக்கொண்டு ஆபாபாடிமி நுக்கம் தன்யடைநடையடைந்து அங்கிலாரயும் புதியமீனைப்பான்றிலைடவித்தும்கூடியசரித்துத் தனமகளை ஜூயையென்பவளீக கண்ணகிக்குத் துணிபாகவைத்திச் சமைத்தறகுரியபொருள்கள் பலவற்றையும் கொண்டுதுகொடுப்பத, கண்ணகி அவற்றைச் செய்விதாகச் சமைத்து மூல்றப்படி புண்டிக்கோவலன் இனிதாகவுண்டு கண்ணக்கையை அருக்குமைத்து அணிதத், ‘நீ இந்தப்பாலையமியில் வந்ததை யெண்ணீ நம தாய் தாங்க தமா என்னது அபழுதற்கோரோ? மக்க செலவத்தை அனுபவித்துக் கொட்டால் நுக்க நாம இந்தக்கலை டிப்தி ஸ்பத்தைய யனுபவித்தது கனவோ? ராநாயிர, இக்குக்காரணமாக மூன்பு செயத் தீவினையாதோ? யான் ஒருமைத்துலேஸ், சீனாரோடும் விடரோடும் கூடிப பிற்கரப புறங்குறுங் கூட்டறிய பாது நல்ல பூவுரைக்கத்தைத் திறக்கத் தமகாபாவியாகிய எனக்கு இங்குத் தக்கதுமையை நறக தியுண்டாயோ? இந்முதுகுரவாக்கும் ஏவல்லசெத்தல்லப்படுத்துகின்றன, இக்கூடால்வாழுகை கம தீவிதனாய் சுறிதுப்பாளன்யீருன்’ என்று பல்யாறிக்கி, ‘சுற்றமுதலிய வற்றைநீட்சி ராணமுதல்யவுரையும் காரப்படும் பெருந்துணையாகக்கொண்டு போய் விழைவில்லைத்துவருவேன், வருமானம் தனிமையால்வருந்துதலீலூபுவாயாக’ என்றுசொல்லி, ஒருசிலமைப் பாங்கிக்கொண்டு அவளதனியே மிருத்தலைக்கண்டு மனமவெதுமபுதலாலே பெருகிய தன கண்ணீரை அவள் கண்டால் வருந்துவாளன்று மற்றத்தவறுகி அங்கிடத்தைக்கிப்பரிதற்

குத் தலைவில்லாத மன்முடியவனுயச சென்று எதிரப்பட்ட தூங்கித்தங்க களை அறியாமற் கடைத்தெருவிற்புக்குத் தெரிய நூறு பொறுகொல்லா பின்னேவர முனவநத ஒருபொறுகொலவைனைக் கண்டு இவன் அரசனுற யெயாபெற்றே இருள்ளென்றென்னி இவனாகுதெசன்று, ‘அரசன்றேவியனிதற குத் தகுதியான சிலமரிசீஸ் விஸுமதிக்கரும் வன்மையுடையாயோ’ என்று வினாவி, அவன் பிக்கபளிவுடன் தாங்கல்லாததீக்குறிப்பிக்க, கோவ லன் தாங்கொண்ராத சிலமபைக் காட்டினன். அவன் பாரதது, ‘திதினை அரசனுக்கு யான்தெரிவித்துவருமாவும் என்னீடு நூறு அபலதாகிய இவவிடத்தே சீரிரும்’ என்று ஓரிடத் தக்காட்டிச் செல்ல, கோவலை அவ்வடத்தேயிருந்தான் சென்ற பொறுகொலல்லூ மூன்பு அரசனமண்வியின் சிலம புகளுள் ஒன்றை வருகித்துத் திருச்சுக்கொண்டவனுதலால், ‘யான் முங்பு வருகித்துக்கூராதும்காலை சிமைடு என்றிட தீட்தயாராதனா இராசா வக்கு வைவிரப்புவதற்கு முன்னால் நூற்று மூடுத்துக்கூலபைக்கொண்ர்த இப்புதியவனுல் என்மீதன்டாகும் முயற்சி டோக்கலாம்’ என்று தன்னுள்ளே சிசாமித்தக்கொண்டு, தன்மனவியின் ஊட்டித்தத்தபொருடுக்கு தன்கோயிலீரிக்கி அவர்க்கார்வு ரோக்கிக் காம்பாவச பெச செல்லும் பாண்டியன் ரொடினுஞ்சம்மியனக்கூண்டு வணங்கித்தத்தத்தி, ‘கன்னக்கோல முதலியன இல்லாமலே கோயி, கூவிநாத சுமும ரபத்தி சுதியவன் ஆழேயே ஜுட்டய சிறிப்புத்தில் அசுவமம்போடு வா திருக்கி உய்’ என முசொல்ல, பாண்டியன் உட்டோ காவலாளர்களை மூழ்ச்சி, ‘என் மனீனவியிர் சிலமபு இவன்குறிய கள்வன்கையிடத்தத்தாயிருடிரின், அவ்விக் கொலதுதறகு அசுகிலம்போடு கொண்டுவருக’ என்ற சிசாலல்க்காதியவன், விணபலிக்குக் காலமாதலால மயங்கி, ‘அவனைக்கொன்று அசுகிலம ரடக தொண்டுவாரும்’ என்று கட்டணியிட்டான் பொறுகொலல்லை தன்னினைமாப ந்தத்திற்கு நூறு தன்னுள்ளே மகிழுந்து அக்கா வரா ராந்தங்கான் ரூ கோவலயையடைந்து அவனைக்கோக்கி, ‘தீவாகா அசுக்கட்டணிமா உசையுக்கா ஏன் வாதுவா கள்’ என்று முசொல்லி கீகாவுடுதுடையும்கூகு சுற்முத சுயவற்றைக் கள்ளு இவன்கள்வனலைபென்று சொல்லும் காவுராகார்தோ டிக்கமுத்து தது அவனைக்காவனை நூறு வறபுறுத்தத்தறகுக் காவுநால்தூபாரா வதக்கீரைபெல்லாம் அவர்களுக்கு எடுத்தக்காட்டினன் அபபொழுது அவ்களுள் அறி வின்மையினுற கொலையுஞ்சாலெறுநவன் விவரங்களை கோவலனாத்தன்கைவாளால வெட்டியீழுத்தி ஆர்வன்

இப்பால், களனைகியிருந்த இடைக்கேரியில் பலவகையான உறபாதங்களுண்டாயின்; அதுக்கூட மாதரிமுத பேரரால் உறபாதசாந்தியாகது திருமாலைக்குறித்துக் குறைவுக்கூட்டுத் தீட்டப்பட்டது. அதனாலுமில் மாதரி ரீராதித்தபொருடு வையையாற்றிறகுச் சென்றார்; அபபொழுது சிலமபு திருதியவன்ற துணிக்கு கோவலைசொர்க்கேட்டு, கண்ணகிடைத்தபதுத் த்து மூர்க்கித்தப் பலவாறுபுலமவித தாலுமசுவனுடனிறத்தறகுத் தனிக்கு

இடைச்சியர்மத்தியில்கின்ற குரியஜனாக்கி ‘கதிர்ச்செல்வனே ! நீயறிய என்கணவன் கள்வனே’ என்றார்கள் ; அவன், ‘நின்கணவன் கள்வனல்லன் ; அவரைக் கள்வனன்ற இவ்வுரை விவாவில் தீயுண்ணும்’ என்ற அசரீரியா கக்குறினன். அதைக்கேட்ட கண்ணகி, மிகுந்த கோபத்தோடு தன்னிட மிருந்த மற்றிருந்து சிலம்புடனே புறப்பட்டுக் கண்டார்க்கும்படி வீதிவழி யேசன்று ஆங்குள்ள மகளினாரோக்கிப் பஸவாறு புலம்பி, ‘என்கணவனை முன்போலக்கண்டு அவன்சொல்லும் நல்லுனாலையக் கேட்பேள் ; அங்கும் கேளேனுயின், என்னை இகுழுயின்’ என்று சபதஞ்செசம்தலகாண்டு சென்று வெட்டுண்டுகிடந்த கோவல்மூச்சிலர்காட்டக்கண்டு அளவில்லாத தயரத் தையடைந்து அவனை முன்னிலைப்படுத்திப் பலவிதமாகப் பிரலாபித்து அவனுடம்பைத் தழுவிக்கொள்ள, அவனாவில், அவன்சயிர்பெற தெருந்துகின்று ‘மதிபோன்ற முகமவாடியதே’ என்றுசொல்லிக் கையாலே அவன்கண்ணீ நாமாற்ற, அவன் அவனுடைய பாதங்களை இரண்டுக்கயாறும் பூண்டுகொண்டு பனிந்தாள் ; உடனே அவன் நீ இகுகிருக்கவென்று சொல்லி அவ்வடம்பை யொழித்துவிட்டுச் சுவர்க்கம குதுற்றுத் தேவர்களோடு கூடிச் சென்றான்.

இவகேதிப்படியிருக்க, பாண்டியன்கெடுஞ்செழியன்மனைவி, தீக்கனாக்கள்பலவற்றைக் கண்டுசென்று அவற்றைத் தனகணவனேடு சொல்லிக் கொண்டிருந்தாள்; அப்பொழுது, கண்ணகி கோபந்தனியாதவளாய் அரண்மனைவாயிலையடைந்து வாயிலோறுல தன்வரவை அசனுக்கறிவித்து, அவனுமதிப்படி அவன்முன்சென்று, அவன் கேட்பத் தன் ஊர் பேர்முதலிய வற்றையும், ஆராயாது கோவல்மூக்கொல்லித்த கொடுங்கோன்மையையும் வெகுதுணிவாகச்சொல்லிக் கோவல்ஸ் கள்வனல்லனைன்று தெளிவித்தற்பொருட்டு, தன்கிலம்பினுள்ளேயுள்ள பரல் மாணிக்கமென்றார்கள் ; அவன், தன்தேவிசிலம்பினபரல் முத்தென்று சொல்லி, கொல்லப்பட்ட கோவல னிடமிருந்துகிண்டத் திலம்பை வருவித்துவப்ப, கண்ணகி அதையுடைத்தாள் ; உடைக்கவே, அதனின்றும் மாணிக்கப்பரல் தெறித்ததி; அது கண்டு அரசர் நிசர்க்கி, ‘இறிக்க பொற்கொல்லன் சொல்லிக் கேட்ட கொடுங்கோன்மையையுடைய நானுளைவரசன் ! நானுளைவரசன் ! ஐயோ ! மிகப்புகழுப்பதற்கு இந்தஅருமங்குலம் என்னுற்பழியடைந்ததே! என்னுயின் இன்றேஅழியிக்கடவது’ என்றுசொல்லி மிகவுர்துக்கித்து மயங்கித் தானிருந்ததுசனத்திலவீழ்ந்து இறந்தாள்; அதனையறியாத அவன்மனைவி பாதுகாத்தத்துறவென்டுமன்று கண்ணகிபாதத்தில் வீழ்ந்தாள்; வீழவே, கண்ணகி ‘நான் பத்தினியாயிருத்தல் உண்மையாயின, இய்னுனா அழித்துவிடுவேன் பார’ என்று சபதஞ்செசம்து தனது இடுக்கொங்கையை வலக்கையால் திருச்சு யெடுத்து அதை அங்காரத்தின்மீதறிந்தாள் ; ஏறியவே, அக்கிணிதேவன் பார்ப்பனக்கோலத்தோடு வந்து, ‘மகாபத்தினி! உனக்குப்பிழைசெப்த நாளில் இவ்வுனா ஏரித்துவிடும்படி முன்னமே ஒரேவல் பெற்றாளேன் ; இப்பொழுது யாரையழித்தலவேண்டும்’ என்று கேட்ப, அவள், ‘பார்ப்பா ரதவோர் பசப் பத்தினிப்பெண்டிர், முத்தோர் குழலி யெனுமிவரைக் கை

விட்டுத், தீத்திரத்தார் பக்கமே சேர்கள்று” சொல்ல, அப்பொழுதே அங்கரில் அவள்சொல்லியவண்ணம் தீப்பற்றிக்கொண்டது. உடனே அங்கரைக்காக்கும் வருணப்பூதங்கள் நான்கும் பெயர்க்குதிசென்றன; அங்கரத் தள்ள இடங்கள் பலவும் ஏரியத்தொடக்கவே, அவ்வெம்மையை ஆற்றுதல் என்கிட மதியையின் அதிதேவதை கண்ணிக்கால்வாங்குதுநின்று அவளை நோக்கி ‘யான் இங்கரினதெய்வம்; உணக்குச் சிலவற்றைச் சொல்லவாக்கேதன்; அவற்றை நீகேட்பாயாக; இங்கரத்து முன்பிருந்தபான்டியர்களுள் ஒருவரே அம் சிறிதம் கொடுக்கோள்மையுடையாரல்லர்; இங்கொடுஞ்செழியனும் அத்தன்மையனே; ஆயினும் இதுவந்தவராலாற்றைச் சொல்லுவேன்; முன்பு கலிங்கநாட்டிலுள்ள சிங்கபூரத்தரசல்லிய வசூவனபவனும் கபிலபுரத்தரசனாகிய குமரனெனபவனும் தம்முட்பகைகால்களுடு ஒருவரையொருவர் வெல்லக்கருதியிருந்தார்; அப்பொழுது சிங்கபூரத்துக்கடைவீதியிற்சென்று இயல்பாகப் பண்டம்விற்றுக்கொண்டிருந்த சுகமங்கள்தும் வணக்கினை அங்கரத்தரசனிடம் தொழுங்கெய்துக்கொண்டிருக்கும் பரதனென்பவன் இவனபகைவனுடைய ஓற்றுள்ளனருபிடித்து அரசனுக்குக்காட்டிக் கொள்கெய்துவிட்டான்; அப்பொழுது அந்தச்சங்கமன் மனையியாகிய தீவியன்பவள மிகுந்ததுயரமுற்றுப் பதினான்குராள் பலவிடத்திமலைது பின்பு ஒருமலையின் மேலேறிக் கணவணைச்சேர்தறபொருட்டுத் தன்னுடைய உயிரைவிடுவதற்கு நினைத்தவள், ‘எமக்குத் தன்பஞ்செரதோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக’ என்று சாபமிட்டிறந்தாள்; அப்பாதன் இக்கோவலை ஒகப்பிறந்தான்; ஆதலால், நிங்கள் இத்துனபமடைந்திர்கள்; நீ இற்றைக்குப்பதினாலாவதுதினத்தின் பகல்சென்றபின்பு உள்ளுடைய கணவணைக்கண்டுசேர்வை’ என்றுசொல்லி அவளைத்தேற்றிச்செல்ல, பின்பு கண்ணகிமதுரையை நிங்கி வைபைக்கரைவழியே மேற்றிசொக்கிச் சென்று மலைநாட்டைந்து அதிலுள்ள திருச்செய்குஞ்சென்றும் மலைமேலேறி ஒருவேங்கைமரத்தி ஸிமினினாறு பதினாலாவதுதினத்தின் பகல்சென்றுவின்பு அங்கே தெய்வவழிவத்தோடுவந்த கோவல்மூக் கண்டுகளித்து அயனுடன் விமானத்தின்மேலேறித் தேவர்கள் போற்றும்படி சுவாக்கமடைந்தாள்.

### [ஈ.—வஞ்சிக்காண்டம்.]

கண்ணகி, இப்பாறு கணவடையு விமானமேறிச் சுவர்க்கம்பேசுக் கண்ட வேட்டுவைகளிரும் வேடர்களும் மிகுந்த ஆசசரியமடைந்து தமது குநிச்சிபித கண்ணகிபொருட்டு ஒரு குரவைக்கூத்துச் செய்வித்தார்கள். பின்பு அவ்வேடர்கள், இந்த அதிசயத்தைத் தங்காட்டு அரசனுகிய செங்குட்டுவதுக்குத் தெரிவிக்கவேண்டு மென்றெண்ணிப் பலவகையானகாணிக்கைப்பொருள்களையும் கைக்கொண்டுசென்று, மலைவளங்காண்டற்குத்தனது தேவிவேண்மாளோடும் தம்பிலூளுக்கோவழிகளோடும் புறப்பட்டுநால்வகைத்தாணையும்சூழவந்து பேராற்றங்கரையிலுள்ளமண்றகுவியலிவிருக்கும்சேர்ஜெசுக்குட்டுவலைக்கண்டுகிக்கொள்ளுர்கள்; அதேகேட்டு அவ்வரசன்

அதிசயிக்க, அங்குவந்திருந்த மதிரைத்தமிழாசிரியராகிய சாத்தனர், மது ரையிற் கோவலன்கொளியுண்டைத்தெயும், அங்கே கண்ணகியால் கடஞ்தவற் றையும் மதுராங்கர்த்தையும் அவனுக்குமுன்வந்து சொல்லியதையும் விரித் துச்சசொன்னார்; செங்குட்டுவன், பாண்டியன் இறந்ததற்கிறங்கித் தன்தேவி யின் வேண்டுகோளால் கண்ணகியாகிய பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்து வழிபாடுதற்கெண்ணி, அவனுருவஞ்செப்தற்குச் சிலைகொள்ளர்தற்பொருட்டு மாந்திரிக்கோடும் ஆலோசித்து, முன்னம் இமயமலையினின் றும்வந்த முனிவர்கள் ‘ஆரியமன்னராகிய களுக்கும் விசயனும் தமிழ்நாட்டரசனர யிகழ்ந்தார்’என்று சொல்லக்கேட்டவளைதலால், ‘அவ்வரசர்களைவென்று அவர்கள் முழுயில் அச்சிலையையேற்றிக் கொண்டுவருவேண்டும் சபதஞ்செப்து, உடனே சேனைகளுடன் புறப்பட்டு நீலகிரியையடைந்து அங்குத்தங்கி இமயமலையினின் றும்வந்த முனிவர்கள்கூறிய ஆசியைப்பெற்று அப்பாற்சென்ற கங்காநிதியையடைந்து தனது நட்பாசர்களாகிய களனர்கள் கொண்டாறுவதைத் திருமேறி அக்கரைசென்று அவவிடத்திற்றங்கி அங்கே போர் செய்வதற்குவந்த கனகவிசயரையும் அவருக்குத்தினையாகவந்த உத்தரன் முதலிய அரசர்களையும்வென்று தாபதவேடமுதலியவற்றைக் கொண்டோடு டிய அவ்வரசர்களைப்பிடித்து அகப்படுத்திக்கொண்டு தன்மந்திரியாகிய வில்லவன்கோதையையும் சேனையையும் அனுப்பி இமயமலையினின் றும் சிலைவருவித்து அதைக் கனகவிசயர்முடியிலேற்றி விதிப்படி கங்கையில் நீர்ப்படை செய்து இப்பால்வந்து அதன்தென்களையிற் சேனையோடுந்தங்கி அங்குக்கங்கையாடிவந்த மாடலனுற் கோவலன் வரலாறுமுதலியவற்றையும் நெடுஞ்செழியனுக்குப்பின்பு இளங்கோவேந்தன் அரசாட்கிசெய்துவருதலையுமற்ற ந்து அம்மாடலனுக்குத் தன் நிறைபாகிய ஜம்பதுதலாம்பொன் தானஞ்செய்து தன்னுல்வெல்லப்பட்ட கனகவிசயரைச் சோழனுக்கும் பாண்டிய அங்கும் காட்டிவரும்படி நீலன்முதலிய ஒற்றர்களையனுப்பிவிடுசே சேனையுடன்புறப்பட்டு இடையிலுள்ளவளங்களையெல்லாம்பார்த்துக்கொண்டு வஞ்சிநகரமடைந்து ஆங்குள்ளவர்களோடும் அளவளாவி மகிழ்வற்றிருந்தான் ; அப்படியிருக்கையில்லூராள், முன்புஅனுப்பப்பட்டசிலன்முதலிய ஒற்றர்கள் வந்து, ‘தோல்வியடைந்து மாறுவேடம்பூண்டுசென்ற கனகவிசயர்முதலி யோரைப்பிடித்துக்கொண்டுவந்ததைச் சோழனும் பாண்டியனும் இகழ்ச்சு ஆசான்னார்கள்’ என்று சொல்லக்கேட்டு மிகுந்தகோபங்கொண்டு, அங்குவந்திருந்த மாடலன், ‘நீ கோபந்தனிக ; இளமை மாக்கை செல்வ முதலியைவகள் நிலையா ; நல்லபதத்தையடைவிக்கும் யாகத்தை இனிச்செய்தல் வேண்டும்’ என்று பலதுக்கள்முகமாக எடுத்துச்சொல்லக்கேட்டு அக்கோபந்தனிக்கு, அம்மாடலன் சொல்லியவண்ணம் யாகத்திற்குரியவற்றை அமைக்கும்படி சிலையனுப்பி, ஆரியவரசர் முதலியோரைச் சிறையினின்று நீக்கி அவர்களுக்குவேண்டியவற்றைக்கொடுத்துபசரிக்கும்படி வில்லவன் கோதைக்குச்சொல்லப் பலருடன்சென்று சிறந்த கம்மியர்களாற்செய்யப்பட்ட ஓராலயத்தில் இமயச்சிலையாலியதற்பப்பட்டள்ள வடிவத்திற் பத்தி

விக்கடவுளாகிய கண்ணகியைப் பிரதிஷ்டைபான்னி விதிப்படி நித்திய பூசைமுதலியவற்றை நடத்தும்படி கட்டகோயிட்டு அங்கேயிருந்தான். அப்படியிருக்கும்பொழுது, முன்னம், கோவலன் கொலையுண்டதமுதலியவற்றை மாடலனுற்கேட்ட தேவந்தியும் கண்ணகியின் செவிலித்தாயும் அவளதுத்தோழியும் காவிரிப்பூம்பட்டினர்த்தினின்று நீங்கி மதுரையையடைந்து அங்கே கண்ணகியைக்கானுமல் மாதரிமகள் ஜையையக்கண்டு அவளோயைமூத்துக்கொண்டு வையைக்கரைவழிமேசன்ற மலைநாடுபுகுஞ்சு கண்ணகிகோயிலையடைந்து அங்கிருந்த செங்குட்டுவெளிக்கண்டு தங்களை இன்னுரென்று அறிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றுமையால் வருந்திப்புலம்பினார்கள்; அப்பொழுது, கண்ணகி, தெய்வவழிவத்தோடு வெளிப்பட்டுச் செங்குட்டுவெனுக்குக் காட்சிகொடுத்து வாழ்த்தினால்; பின்பு செங்குட்டுவன் மாதவிமகளாகியமணிமேகலையின்துறவைத் தேவந்திசொல்லக்கேட்டு, அவள்மேல் ஆவேசித்த சாத்தலென்னுஞ்செதய்வத்தின் கட்டகோயால் மாடலன் தன்கையிலுள்ள கமண்டலைசீர அங்குவங்திருந்த மூன்று இளம்பெண்கள்மீது தெளிப்ப, உடனே கண்ணகியைக்குறித்துப்புலம் யீய அம்மூவரையும் கண்ணகோற்றும் கோவலன்கந்றும் மாதரி என்னும் இம்மூவருடைய பிறப்பினராக அறிந்து, அவர்கள் அவவாறுபிறத்தற்குக் காரணத்தை மாடலன்சொல்லக்கேட்டு, பத்தினிக்கடவுளுக்கு நித்தியபூசைசெய்யும்படி தேவந்திக்குடசொல்லத் தான் அக்கடவுளை மூன்றுமுறை வலம்வந்து வனங்களின்றுள்; அப்பொழுது ஆரிபமன்னரும் மாலாவேலுத்தரும் இலகுகாபுரத்தரசனுகிய கயவாகுவும் அங்குவந்து அக்கடவுளோக்கி ‘இச்செங்குட்டுவெளிப்போல எங்கஞுடையநாட்டில் யாகுகள் உனக்குச்செப்பும் பூசையில் நீ எழுந்தருளி எங்களுக்கு அருள்செய்யவேண்டும்’ என்று பிரார்த்திப்ப, ‘நீங்கள்விரும்பியபடியே வரங்தாதேன’ என்று அப்பொழுது ஒருஞ்சுரல் உண்டாயிற்று அதனைக்கேட்ட செங்குட்டுவெறும் மற்றுமற்சர்களும் மிகுந்த சங்தோஷமடைந்தார்கள் பின்பு செங்குட்டுவன் மாடலனுடு யாகசாலைக்குச் சென்றார். அப்பால், இளங்கோவதிகள் பத்தினிக்கடவுள்கோயிலுக்குச் சென்றார்; அவருக்குமூன்பு பத்தினிக்கடவுள்கோயிலுக்குச் சென்றார்; அவருக்குமூன்பு பத்தினிக்கடவுள்கோயிலுக்குச் சென்றார்; அவர்களைச் சொல்லி உவப்பித்தான்.

கோவலன் வெட்டுண்டுமிகுந்தகாலங் தெரடங்கிப் பாண்டியநாட்டில் மழும இல்லாதபோயிற்று; வறுமையும் நோயும் அதிகரித்தன; அதுதெரிந்து கொற்றகைகரத்திருந்த அரசனுகிய இளங்கேழியன் பத்தினிக்கடவுளுக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டுக் களவேள்வியாற்சாங்கிசெய்து விழாவெடுத்தலால், அங்காட்டில் மிகவும் மழுமபெய்தத்; முந்கூறிய வறுமையும் நோயும் நீங்கின. அதனைக்கேள்வியற்றுக் கொங்குமண்டிலத்தரசரும், இங்காபுரத்தரசனுகிய கயவாகுவும், சேழநாட்டில் உறைழுரிலிருந்த அரசனுகிய பெருநற்கிளியும் கண்ணகிக்குக் கோயில்கட்டுவத்து நித்தியபூசை விழாமுதலியவற்றைச்செய்து வழிபட, அவர்நாடுகள் மிகுந்த வளமுற்றன.

# சிலப்பதிகாரம்.

இரண்டாவது  
மதுரைக்காண்டம்

முன்றுவது  
புறஞ்சேரியிறுத்தகாதை.

பெண்ணனி கோலம் பெயர்ந்தபிற் பாடு  
டுண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்  
காங்கிரஸ் வேணிலிக் காரிகை பொருஅள்  
படிந்தில் சீற்றி பரல்வெங் கானத்துக்  
நு சோங்வ னுளியமுங் கொடும்புற் றகழா  
வாள்வரி வெங்கையு மானகண மறலா  
வரவுஞ் சூரு மிரைதேர் முதலையு  
புருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா  
செங்கோற் றென்னவர் காக்கு நாடென  
கு வெங்ச னும் போகிய விசையோ பெரிதே  
பச்சொளி தன்னி னும் பல்லுயி ரோமபு  
நிலவொளி விளக்கி ணீளிடை மருங்கி  
ளிரவிடை சுழிதற் றேத மில்லெனாங்  
குரவரு ரேர்ந்த ரோள்கையி னமர்ந்து  
ஏநு ரெட்டிந்கோல வேந்தன குடிகள் போலப்  
படுங்கதி ரமயம் பார்த்திருங் தோர்க்குப்  
பனமீஶ ரூணையொடு பாற்சதிர் பரப்பித்  
தெனானவன் குலமுதற் செல்வன் ரேன்றித்

\* \* \* \*

20 \* • \* \*

தாதுசேர் கமுந்த தண்டும பினையல்  
போதுசோ பூங்குழம் பொருந்தா தொழியவும  
எபந்தளி ராரமொடு பல்பூங குறமுறி  
செந்தளிர் மேணி சேரா தொழியவு  
உநு மலயத் தோங்கி மதுரையின வளர்ந்து  
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு  
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய  
வேணிற் றிங்கஞும் \*வேண்டுதி யென்றே

---

\* வேண்டியினதே யெனவும் பாடம்.

## சிலப்பதிகாரம்.

பார்மக எயாவுயிர்த தடங்கிய பி.ங்ன  
 கூ. ராரிடை யுழந்த மாதரை நோக்கிக  
 கொடுவரி மஹுகுங் சூடினை கூப்பிடு  
 மிடி.தரு முளியமு மினையா தேகெனந்  
 தொடிவளைச் செங்கை தேரளிற் காட்டி  
 மறவுரை.நித்த மாசறு கேள்வி  
 நடு யறவுரை கேட்டாங் காரிடை கழிந்து  
 வேணில்வீற் றிருந்த வேயகரி சா.ஏ.தது.  
 கான வாரணங் சதிர்வர வியமப  
 வரிநவில் கொள்கை மறைந்துல் வழுச்சத்துப  
 புரிந்து.ங் மார்ப ருறைபதுச் சேர்ந்து  
 சு.ம மாதவத் தாட்டியொடு காதலி த.ங்னையோர்  
 திதுதீர் சிறப்பிற் சிறையாத் திருத்தி  
 யிடுமுள் வேவி நீங்கியாவுகோர்  
 செடுநெறி மருங்கி ஸீர்தலைப் படுவோன  
 காதலி த.ங்னெடு கா.ஏ.சம போந்ததற்  
 சு.நி கூ.துலைக் குருகி னுயிர்த்தனன் சலங்கி  
 யுட்புலம் புறுதலி னுருவங் திரியாச்  
 சட்புல மயச்கத்துக் கெள்ளிகன் தெரியான்  
 கோவலன் பிரியக் கொடுங்குய ரெய்திய  
 மாமலர் நெடுங்கண் மாதவி போன்றவ  
 குப வருந்திறல் வேணிற் கலர்களைங் துட்டே  
 வருந்தினை போலுந் மாதவி யென்றேர்  
 பாசிலைச் குருகின் பந்தரிற் பொருந்திர்  
 கோசிக மாணி கூறக் கேட்டே  
 யாதுந் கூறிய வுரையீ திங்கெனந்  
 குடு தீதிலன் கண்டே னெனச்சென் தெயாதுச்  
 கோசிக மாணி கொள்கையி னுரைப்போ  
 னிருந்திச் கிழவனும் பெருமைனக்\* கிழத்திய  
 மருமணி யிழந்த நாகம் போன்றது  
 மின் னுயி ரிழந்த யாக்கை யென்னத்  
 சு.ம துன்னிய சுந்தர் துயர்க்கடல் வீழந்தது  
 மேவ லாளர் யாங்கணுஞ் சென்று  
 கோவலற் றேடிக கொணர்கெனப் பெயர்ந்ததும்  
 பெருமக னேவ வல்லதி யாங்கணு

\*கிழாஅள்ளவும் பாடம்.

மரசே தஞ்சமென் மருங்கா னடைந்த  
 கூடு வருங்கிறல் பிரிந்த வயோத்தி போலப்  
 பெருமபெயர் மூதூர் பெருமபே துற்றும  
 வசந்த மாலிலவாய மாதவி கேட்டுப்  
 பசந்த மேனியன் படர்நோ யுற்று  
 நெடுகிலை மாடத் திடைநிலத் தாங்கோர்  
 அப் படையமை சேக்கப் பன்ளியுள் வீழ்ந்ததும  
 வீழ்க்காம ரும்பேரேள் விழுமங் கேட்டுத்  
 தாழ்துய ரெய்தித் தாங்சென் நிருந்தகு  
 மிருந்துய ரும்பே விணையடி தொழுதேன்  
 வருந்குயர் நீங்கேன மலர்க்கையி னெழுதிக்  
 எடு ரண்மணி யனையாற்குங் காட்டிர வென்றே  
 மண் னுடை மாங்கன் மாதவி யீத்தது  
 மீத்த வோலைகொண் டிடைகெற்றித் திரிந்து  
 தீத்திறம புரிந்தொன் சென்ற தேயமும  
 வழிமருங் கிருந்து மாசற வுரைத்தாவ  
 அப் கழிவுடை பாங்கத் தாரஞ் ராட்டி  
 போதவிழ் புரிகுழம் பூங்கொடி நங்கை  
 மாதவி யோலை மலர்க்கையி னேட்ட  
 வூட்டுறை நாலத் துரைத்தவெய வாசஙு  
 குறுகெற்றி கூந்தன் மண்பொறி யுனர்த்துக்  
 அடு கூட்டுய தாதலிற் கைவிட லீயா  
 னேட்டும் விரித்தாஙு கெய்திய துணர்வோ  
 னடி ரண் முணர் யானடி வீழ்க்கேட்டு  
 வடியாக கிளவி \*மனக்கொள்வேண்டுங்  
 குரவர்பணி யுள்ளதியுங் குலப்பிறப் பாட்டியோ  
 கல டிரவிடைக் கழிதற் கெண்டிமூப் பறியாது  
 யைறு நெஞ்சங் கடியல் வேண்டும்  
 பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி  
 யென்றவ ளெழுதிய விசைமொழி யுனர்ந்து  
 தன் றீ தில்ளெனத் தளர்ச்சி நீங்கி  
 கூடுயென்றீ தெவ்ரே மெய்திய துணர்ந்தாங்  
 கெற்பயங் தொற்கிம் மண்னுடை முடங்கல்  
 பொற்புடைத் தாகப் பொருளுறை பொருந்தியது  
 மாசில்குரவர் மலரடி தொழுதேன்

\*மனக்கொள்வேண்டும் பாடம்.

கோசிச மாணி காட்டென் சொத்து  
 கூ 0 நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய  
     விடுக்கண் களைதழ கிண்டெனப் போக்கி  
     மாசில் கற்பின் மனைவியோ டிருந்த  
     வாசில கொள்ளை யறவிபா ஸ்ரீனந்தாந  
     காடிய கொள்ளை யந்தரி சோலம  
 கூ 0 பாடும் பாணரிற் பாங்குறங் சேர்ந்து  
     செந்திறம் புரிந்த செந்தோட்டி யாழிற்  
     றந்திரி சுரததொடு திவவு றத்திபார்த  
     தொற்றுறுப் புடையைமிற் பற்றுவழிச் சோத்து  
     குரன்முதற் கைக்களை யிறவாயர் +ட்டி  
 கூ 0 வரன்முறை வரத மூவகைத தான்த்துப்  
     பாய்க்கீலப் பாவை பாடற் பாணி  
     யாசான் நிறத்து ஏமைவர் சேர்ட்டிப  
     பாடற் பாணி யளைஇ யவரோடு  
     கூடற் சாவதகு கூறும் ஞீரெனச்  
 கூ 0 காழுகிற் சார்தங சமழுபூங் குங்கும  
     நாவிக் குழம்பு ரலங்கோ டேயவை  
     மான்மதச் சார்த மனங்கமழ் தொவத  
     தேமென சோமுந்தே றூடி யாங்குத்  
     தாதுசேர் எழுந்தர் சண்பகச ஹோதெயாது  
 கூ 0 மாதவி மல்லிகை மனைவனர் முல்லைப்  
     போதுவிரி தொடையற் பூவளை பெருந்து  
     யட்டிற் புகையு மகலங் சாடி  
     முட்டாக் குவியர் மேரதகப் புசையு  
     மைந்தரு மகளிரு மாடத தெடுத்த  
 கூ 0 வந்தீம் புகையு மாகுதிப் புசையும்  
     பல்வேறு பூம்புகை யளைஇ வெல்போர்  
     விளங்குபூண் மார்பிற் பாணடியன் ஹோயிலி  
     னளந்துணர் வறியா வாருயிர் பினிச்குந  
     கலவைக் கூட்டங் காண்வரத் தோன்றிப்  
 கூ 0 புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற்  
     பொதுயிற் ரென்றல் போலா தங்கு  
     மதுராத் தென்றல் வந்தது காணீர்  
     நனிசேய்த் தன்றவன் நிருமலி மூதூர்

## கா—புறஞ்சேரியிறுத்தகாத.

கநு முன்னென் முறைமையி னிருந்தவ முதல்வியொடு  
பின்னையு மஸ்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்  
சருந்திற்க கடவு எகன் பெருங் கோயி ஒம்  
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயி ஒம்  
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த

கசு 0 காலை மூரசக் கனைகுர லோதையு  
நான்பறை யந்தனர் நவின்ற வோதையு

மாதவ ரோதி மணிந்த வோதையு

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு

வானோ ரெடுத்த நாளனி முழவழும்

கசு 0 போரிற் கொண்ட பொருநரி முழக்கழும்  
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கழும்

பலை நிலைப் புறவி யாலு மோதையுங்

கிளை நிலைப் பொருநர் வைகறைப் பானியுங்  
கார்க்கட லொழியிற் கலிகெழு கூட

கநு 0 லார்ப்பொலி மெதிர்கொள வாரஞ்சர் நீங்கிக்  
குரவழும் வகுளமுங் கோங்கழும் வேங்கையு

மரவழு நாகலூங் திலகழு மருதழுஞ்

சேடலுஞ் செருந்தியுஞ் செண்பக வோங்ஸ ஒம்  
பாடலங் தன் னெடு பன்மலர் விரிந்து

கநு 0 குருகுந் தளவழுங் கொழுங்கொடி முசன்டையும்  
விரிமல ரதிரலும் வெண்கூ தாளமுங்  
குடசழும் வெதிரமுங் கொழுங்கொடிப் பசன்றையும்  
பிடவழு மயிலையும் பினங்கரின் மணந்த  
கொடுங்கறை மேசலைக் கோஷவ யாங்கண்ணு

கசு 0 மிடைஞ்சுகுழ் போகிய \* \*

\* \* \* \*

\* \* \* \*

\* \* \* \*

கரைநின் ரதிர்த்த கவிரிதழ் செவ்வா

ககு 0 யருவி மூல்லை யணிகை யாட்டி

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கய னெடுங்கண்

விரைமலர் நீங்கா வவிரற்ற கூங்த

\*லுலகுபுரங் தூட்டு முயர்பே ரொழுக்கத்துப்

புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி

\* உலகுபுரிந்தென்றும் பாடம்.

களற வையைய யென்ற பொம்யாக் குலக்கொடி  
 தையற் குறுவது தான்றிந் தனள்போற்  
 புண்ணிய நறுமல ராடை போர்த்துக்  
 கண்ணிறை நெடுநீர் கரந்தன னாடங்கிப்  
 புனல்யா றன்றிது ழும்புனல் யாறென  
 களஞுவனநடை மாதரு மையனுங் தொழுது  
 பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியு  
 மரிமுக வம்பியு மருங்துறை யியக்கும்  
 பெருங்துறை மருங்கிழ் பெயரா தாங்வாண்  
 மாதவத் தாட்டி யொடு மரப்புளை போகத்  
 சஅதேமலர் நறுமபொழித் தென்கரை யெஷு  
 வானவ ருறையு மதுரை வலங்கொளத்  
 தானனி பெரிதுங் தாஷுடைத் தெஞ்ருந  
 சருமிளை யுடுத்த வகழிக்குழ் போகிச்  
 கருநெடுங் குவளையு மாம்பலுங் கமலபு  
 கஅடு தையலுங் கணவனுங் தனித்துறை நூயார  
 மைய மின்றி யறிந்தன போலப்  
 பண்ணீர் வண்டு பரிந்திலைங் தேங்கி  
 கண்ணீர் கொண்டு காலுற நகிஙப்  
 போருமந் தெடுத்த வரரையி ஜாநுகோடி  
 ககர வாரலென் பனபோன மறித்துஏனை கா<sup>1</sup>  
 புள்ளணி கழனியும் பொழிது பொருங்கி  
 வெள்ளாநீர்ப் பண்ணையும் விரிந் கரரியுக  
 காய்க்குலைத் தெங்கும வாழூயுங் கமுடுப  
 வேய்ததிரட் பந்தரும் வினங்குய, விடுப்பூ  
 கக்குயறம்புரி மாந்த ராந்திச் சேராப்  
 புதஞ்சிறை மூதூர்ப் புக்சனர் புரிந்தென.

---

சிலப்பதிகாரம் எனபது, சிலமரினது அதிகரித்தலியுடையது என்ன மொழித்தொகையாய் நூலுக்குக்கரணப்பெயராயிற்று. அத்காரம் - அதி கரித்தல். இராசசிதியில் தவறின அரசரை அறக்கடவுள் கூறரூப் சின்று கொல்லு மெனபதைம், பத்தனியை மக்களேயன்றித் தேவரும் முனிவரும் எத்துதல்லியல்பென்பதும், முனைசெய்த இருவிலையும் செய்தமுறையே செய் தோணோடிவக்கு யயனுட்டுமென்பதுமாகிப இழும்குன்றும் சிலம்புகாரண மாகத் தோன்றவில், நூலாசிரியராகிப இவங்கோவடிகள், இந்துத்துச் சிலப்பதிகாரம் என்ற பெயரிட்டனர்; இதனை, (பதிகம், திடி · நுஞ் - சூ)

“அரசியல் பிழைத்தோர்க் கறக்கூற்றாவது, முரைசாலபத்தினிக்குயர்ஸ்டோரேத்தலு, முழுவினையுருத்தவங்களுடுமென்பதூடு, சூழ்வினைச்சிலம்புகாரணமாகச், சிலப்பதிகாரமின்னும் பெயரா, நடுடுதிமயாமோர்பாட்டுக்கைச் செய்யுங்” என்பதை ஒன்றாக சிலம்புகாரணமாக இம்முனிவுந்தேரன்றுதல் கதைசூருக்கத்தால் உணரப்படும்.

மதுரைக்காண்டம் மதுரை - பாண்டியநாட்டி னிராசதானியாகிய தென்மதுரை. காண்டம் - கூட்டம் எனவே, மதுரையிலநடந்தசரித்திரத்தின்கூட்டத்தையுடைப்பதென்பது திரண்டபொருள்.

புறஞ்சேரியிறுத்தகாதை.(கண்ணகியுடனே கோவலன்) மதுரைப்புறஞ்சேரியிறந்தகங்களைத்தெயின விரியும். காதை - கதையையுடையது. புறஞ்சேரியென்றது, மதுரைகரத்தின் வெளியிடத்ததான் முனிவரிருக்கையை. இவாகள் இருங்கும் அவருத்தகங்களுது, சிலம்பையிற்று வியாபாரங்கூட்டும்பாருட்டுக் காவிரிப்பூமபட்டினத்தின்றும் மதுரைக்குப்புறநடத்துப்போகும்பொழுது இடைவழியிலென அறிக்.

க. ஏ. ராணானி கோலம் பெயர்ந்தபிற பாடு

இ.ங். முறகுறிய சாலியியாகிய பெண் அணித்த கோலமும் கூத்தும் முடிகத இன்னுக வெனக

மிறபாடு - மூர்ச்சால். கோலமெனவே கூத்தும் அடங்கிற்று.

(குறிப்பு) முறகுறிய - சீழீவட்டுவெளியிறகுறின. சாலினி - தேவராட்டி, ஆவேசககாரி.

உ புண்ணிய முதலவி திருந்தடி பொருந்தி

இ - ள். தவததிற்குத் தலையியாகிய கவுக்கியடிகளுடைய திருந்திய அடையைச் சென்றுகோந் தென்க.

ங - சு கட்டுக்கதீ வேலிலீக் காரிகை பொருங்

ட்டுக்கில் சீறாடி பரலவெங் கானத்து

இ - ள இயவழகு சீரையையுடையாள் இஈதக் கடிய கதிரின் வெம் மையைத் தனமெயிறப்பட பொருள், அதுவுமனநி இவள்கிற்றாடியும் வெய்யபருக்கையையுடைய இப்பாலைநறியிற படிந்தில் வென்க.

உள்ளடி கொபுள்தத்திற்கு குனுசித்தநடந்தமைக்கினுன்.

ஞ - சு. கேரள்வை ஒளியமுங் கொடும்புற் றகழா

வாள்வரி வேங்கையு மானகண மற்றா

இ.ள். சேரிட்டாரைக் கைக்கொள்ளுத்தற்கு வலிய கரடியும் தாம் அகழுக்கடவு புறஞ்சையும் அகழா; ஒளிபொருந்திய வரியையுடைய புலியும் தாம் மாறுபடக்கடவு மாளினத்தோடு மாறுபடா வென்க.

பாமபு உறைதலிற் கொடும்புற்றென்றார்.

(கு-பு.) அகழுதல்-தோண்டுதல வாள்-உரிச்சொல். வரி-உடம்பின்கோடு.

எ - கா. அரவுனு சூரு மிரைதேர் முதலையு

முருமுனு சார்ந்தவர்க் குறுகண் செய்யா

செங்கோற நென்னவர் காக்கு நாட்டை

வெங்கனும் போகிய விசையோ பெரிதே

இ - ள். முத்தீநியவையன்றி, இரைதேருமுதலீடியும் பாம்பும் பேயும் இடியும் ஆகிய இவை தம்மைநல்ந்தவர்க்கு வருத்தஞ்செய்யத் தகுவன வாயினும் செய்யா; செக்கோள்மையையுடைய தென்னர் ஆண்யாற்காக்கு நாடென்று திசையெங்கும் பரந்த இசை மிகப் பெரிதாகலா என்க.

இவற்றான், இவனுண்ணியும் ஜவகைகளிலத்திற்குரிமையுங் கூறினார். ஆவ கைசிலனென்பது எவற்றாலுமெனின்,—கானமென்பதற்கு மூலலீடும், சூரி கருதி யெனபவற்றுத் தீவிஞ்சு யும், வேங்கையென்பதற்கு பாலீயும், உருமூலவனபதலை மருத்துமும், முதலீடியென்பதற்குல நெய்தலும் பெறுதும். இவ்வகைபான இவனுட்டு இக்காலத்துவருத்துவது இவ்வெழவெளான்றுமே பென்பதாயிற்று.

(கு - பு.) தென்னவர் - தென்னுடாள்பவர்; பாண்டியர். ஆணோ - கட்டனோ. இசை - புகழ். “இசையாற்றிசைபோயது”என்றார்சிக்தாமணியாரும்.

கக - கச. பகலொளி தளனிலும் பல்லுயி ரோம்பு  
நிலவொளி விளக்கி ளீளிலட மருங்கி  
னிரவிடைக் கழிதற கேத மீலவளனக்  
குரவரு ரேர்ந்த கொள்கையி னமர்ந்து

இ - ள். அக்னைம் வருத்தும் பகற்கதிர்விளக்கத்தினும் பலலுயிர்க்கும் அருள்செய்யும் இராக்கதிர்விளக்கத்தோடே நெடிய வழியிடையைக் கழி தற்கு வரும் ஏத்பாடு ஒன்றுமில்லை யென்று கோவலன்டசாலலக் கவுந்தி யடிகளும் ஒக்குமென்று உடன்பட்ட கோட்டாட்டோடேமேவி யென்க.

(கு - பு.) பகற்கதிர் - குரியன். இராக்கதிர் - சந்திரன். ஏதப்பாடு - இடைப்புறு. [‘நீளிடை - காடு’ என்பர் அரும்பதவுரையாசிரியர்.]

கநி - கச. கொடுங்கோல் வேங்தன குடிகள் போலப்  
படுகுகதி ரமயம் பார்த்திருங் தோர்க்கு

இ - ள். கொடுக்கோள்மையையுடையவேங்தன்குடிகள் அவன்போங் காலத்தையும் தண்ணீவேங்தன் வருங்காலத்தையும் நோக்கியிருக்கு மாறுபோல் வெங்கதிர் படுமமயத்தையும் தணகதிர் எழுமமயத்தையும் பார்த்திருந்த இவர்கட் கென்க.

(கு - பு.) வெங்கதிர்படுமமயம் - சூரியாஸதமனசமயம் தணகதிர்ளழு மமயம் - சந்திரோதயசமயம்.

கள - கச. பள்மீன் ரூணீயொடு பாற்கதிர் பரப்பித்  
தென்னவன் குலமுதற் செலவன ரேண்றி

இ - ள். அத்தென்னவன்குலத்திற்கு முதல்வளுகிய திங்கட்செலவன் பலவகைப்பட்ட மீன்ரூணீயுடனே தண்ணீளிப்பகுதியவாகிய சதிர்களைப் பரப்பித் தோன்ற வென்க.

தோன்றி - தோன்ற. மீன்ரூணீ - கயற்கொடித்தாணீயுமாம்.

(கு - பு.) முதல்வன் - ஆதிபுருஷன்; பாண்டியன சந்திரகுலத்தவனு தலின், இங்குங்கூறினார். மீன - விண்மீன்; நகூத்ததிரம். தாணை - சேஙை. பாற்கதிர் - அமிருதசிரணம்.

## கங்.—புறந்சேரியிறுத்தகாதை.

கீ

ககு - உகு. \* \* \* \*

தாதுசேர் கழுகீர்த் தண்பும் பினையல  
போதுசேர் முங்குழும் பொருந்தா தொழியவும்  
பைந்தளிர் ராரமொடு யல்புங் குறமுறி  
செங்தளிர் மேனி சேரா தொழியவு  
மலைத் தோங்கி மதுரையின் வழர்க்கு  
புலவர் நாவிற் பொருங்கிய தென்றலோடு  
பாளிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய  
வேளிற நிங்கனும் வேண்டுதி பெண்டே  
பாராமக ஜாயாவழிர்த் தடங்கிப் பிள்ளர்

வேண்டுதி - முன்னிலையிலீசு.

இ - ஸ். பாரமகர், பாவாய, முன்றளை கிண்கொழுஙன் நின்னைப்பிரிந்த  
இளாஹேனிற்காலத்தில், \*\*\*அழகியசங்தனத்தளிரோடேபலழுக்களினிதழு  
ம் சிவந்ததளிர்போலும் மேனியைச் சேரபெற்றவாயொழியவும், பலவுகைப்  
முங்தாதம் கழுகீர்ப்பினையலும் மூலஜைமலர் பற்றந்த முயகுழி.இத் பொருங்  
தாவாயொழியவும், மலைத் தேமுனோத்து மதுரையிலேவளர்க்கு புலவர்நாவி  
லேபூத்து தீவிடபதற்ற தென்றலோடே வெள்ளிய ஒளியையுடைய திங்களின்  
கதிர் விண்மெய்யிற்சொரிதலொழியவும் வேண்டி இப்பொருது வேணிற்றிங்  
கார் இய்வெண்கதிரை ஏன்றெப்பிற்சொரியவும் விரும்பியிருப்பையே; இரா  
ம்பனச்சொல்லிவருங்கிடுவதற்கும் அவன்துமின்றவேன் வென்க.

எகாரம - எதிர்மறை. சிலாசாரகர்-வருஷிக்க. இத்துணையும் இவள்  
ஏனார்சஸ்ரின்பம் பெற்றுமைநோக்கிப் பாரமகள் இாங்கிக்கூறி அள். என்னை  
புணி சுகியில்லாதவா ஏற்றவின்,—மாதவியோடு புலங்குபோதலானும், மது  
ரைக்குசெசுப்புதற்கு ஒருப்பட்ட பெருக்கின்றாதலானும், மேற் கவுந்தியடி  
காரநட்டாவிசுசங்குதலானும் யாண்டிம் மெய்யுறங்மாத்திரமல்லது புணர்  
சகியில்லை வுணர்க.

(கு - பு.) பினையல் - மாலை. க. பி.ந்துசுசிறந்ததென்று மூலிகைறினார்.  
மலைம - பொதிபமலை. புலவர்நாவிலேபூத்தல் - புலவர்களால் வருணிக்கப்  
படுதல். பாவை - அண்ணமைவினி. பாரமகள் - பூஷிதேவி. பாவாய் - அழகிய  
பெண்ணே! புலங்கு - மாறுபட்டு.

நூ - நூ. ஆரிடை யுழுத மாதரை கோக்கிக்  
கொடுவரி மறுகுங் குடினார் கூப்பிழி  
மிடிதரு முளியமு மிலையா தேவெகன

இ - ஸ். கோவலன் அரியவழியிடைத் துயருழுங்க கண்ணகையேநோ  
க்கி, இய்வெறில் காஞ்செல்கின்றமெறிபிடைப் புலி மறுகும்; பேரங்கதை  
குழும்; கரடி இடுக்கும்; இவற்றிற்குத் தனுக்கென்னுதி ஏகுவரயாக  
வெள் தென்க.

மறகும் - வாய்விடும் ; குறுக்கிடுமெனினும்மையும். இடிப்பு - அதிர்ப்பு ; உற்டட்டட்டட்டெனப் பறபறைசொட்டல.

ஙூ - நூ. தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி

மறவுரை நீத்த மாசறு கேள்வி

யறவுரை கேட்டாக் காரிடை கழிந்து

இ - ள். அங்னங்கூறியகோவலன் இவட்குக் கண்டுயில் மயங்குத லானும் குஞ்சித்தித் தள்ளுந்துநடத்தலாலும் வளைவுடைய வளைபொருங் திய செங்கைக்குத் தள்ளேன் ஆதாரமாதலை அங்னங்கூறிக்காட்டி இவள மனத்துயரீங்குதற்பொருட்டு மறவுங்களினின்றுநீங்கிய மாசறற கேள் வியயைடையாள்கூறும் அறவுரைகளைக்கேட்டு அதனுனே தொடித்தறகரிய வழியைத் தொலைத் தென்க.

தொடி - வளைவு ; \* “தொடிக்கட்டுவை” என்றாகவிள். கேள்வி யென்றார், அதனையுடைய காங்கியடி களை ; ஆகுபொயா.

(கு - பு.) மறவுரை - அதற்குமாற்றத் தறவுரை-தறமோடதேசம. [‘தோளிற்காட்டி - அவன்னகபைத்தான்தோளிலேசேர்ததி’என்பது அரும பதவுரை.]

ஙூ - ஙள. வேணிலவீற் றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணங் கதிர்வர வியமப

இ - ள். வேணில நிலைப்பறுதலாலே வெந்தகரிர்தகிடக்கின்ற மூங்கிற்காட்டிலே காட்டுக்கோழிச்சேவல்கள் கதிரெழுச்சயைஅறிவிக்க வெனக.

ஆனித்திங்கட்ட சடைநாளாகவிள், மீறுறிந்தவன்றார்.

(கு - பு.) வேணில் - முதுவேணில். கதிரெழுச்சி - குரியோதயம.

ஙா - ஙக. வரிநவில் கொள்கக மறைந்தால் வழுக கத்துப்

புரிநூன மார்ப ருறைபதிச் சோங்து

இ - ள். நாவால் மறைந்தாலுமிலாது வரிப்பாட்டைவிலுங் கோடபாட்டையுடைய நூலைவிரிமார்ப ருறைவதோர் டதியைச் சோட தெங்க.

புக்கென்னாது சேர்ந்திதன்றதற்குல, அந்தப்பாபாரா இழுக்கியவாழுக்கமுடைமை தமது சாயக்கோணபுக்கேலாமையின், ஊர்க்குபல்தோா ஈக்கிற் கோயிற்பக்கத்திற் சேர்ந்தா ரென்க.

(கு - பு.) நவிலும் - சொல்லும் பதி-இடம் [வழுக்கம் - தப்புதல்] சா - சங். மாதவத் தாட்டியொடு காதலி தன்னோம்பா

தீதீர் சிறப்பிற் சிறையகத் திருக்கு

யிடுமூன் வேலி நீங்கி யாறுகோர்

நெடுநெறி மருங்கி ஸீர்தகீப் படுவோன

இ - ள். அந்தவிடியற்காலதே கவுங்கியடிகளுடனே கண்ணகியை யும் ஓரொதுக்கமாகிய ரலல அடைப்பகத்தே வைத்து அங்கேவியில் ஓடு மூன்னொன்றைப்பிரித்து அதனைங்கிக் காலைக்கடன்கழித்தறகு நீணாறிக் கண்ணதோர் சீர்க்கிள்க்கண தலைப்படுகின்றவ வென்க.

\* சிவகசிந்தாமணி, துணமாலையாலியிபகம், அ2.

நடுநெறி - பெருவழி.

(அரும்பதவரை.) சேமமுள்ளதோரிடத்திருத்தி. இடுமுள்வேலி - சுற்றும் வெலியையுடைய இவர்களிருக்கிறவிடம். நீர்தலைப்படுகை - சங்கிபண் நூலைக்.

சுசு - சுசு. காதலி தன்னிடு கானகம் போந்ததற்

கூதுகீக் குருகி னுயிர்ததனன் கலங்கி

யுட்புலம் புறதலி னுருவங் திரியாக

கட்புலமயக்கத்துக் கெளசிகன் தெரியான்

இி - ஸ். அகுவனம் சென்றுசின்ற கோவலன், தன காதலியோடு காளகத்தின்கண் போந்ததற்கு உலையிலூதுங்கிறுத்திபோல நெட்டுமிர்த்து உள்வெதும்பிக் கலங்கித் தனிமையுற்று நிறமாலேற்றுதலாற் கெளசிகன் கட்புலமயக்கத்தான் அறிபானு யென்க.

உலைக்குருகு - வெளிப்பட்ட.

(அரு - உரை) கட்புலமயக்கத்து - கண்ணிற்பிரடையற்றதால்லால் ; தன்னறிமயக்கத்தால்லன்றுமாம். கவுசிகன் - கோசிககோத்திரத்தான்; பெயருமாம். இவன்மாதலிக்கடையாமினுஞேரங்தனன். அவனேஞ்சில்லனே வென்று அயிர்த்து.

சுசு - இநு. கோவலன் பரிபக் கொடுக்குப் பெய்திய

• மாமலர் கெட்டுக்கண மாதவி போன்றில்

வருங்கிறல் வேணிற கலர்களைக் குடனே

வருக்கிழை போனுந் மாதவி யென்றேர்

பாசிலைக் குருகிழ் பந்தரித் பொருங்கிக்

கோசிக மாணி கூறக் கேட்டே

இி - ஸ். அங்கனம் அவன நிறம் வேறுபடுதலானும் தான் சேய்மைக் கண்சிற்றலானும் ஐயற்று அவ்வையாதீர்வான கோவலன்பிரிவிற்காற்றுது காமத்தீயால் தூயாமுற்று அல்லாப்பொருது அப்பொழுதேவருங்கின்ற மாதவியைப்போனாறு சீபும் இளவேணிலாங்க அப்பொழுதே அதற்காற்றுது பொறுத்தற்கரிய வெம்மையையுடைய முதுவேணிற்காலத்துவெயிலால் து யரமுற்று அல்லாப்பொருது வகைநாது அக்காலவணிமையோடேவருங்கி ணப் ; மாதவியென்னும்பெயர்வாசிக்கோ வென்று ஓர்பசியஇலையையுடைய குருக்கத்திப்படர்க்கத்திழையுடைய இடத்திலே சென்றுநின்று அக்கோசிகளன்கிற மறையவன் கூறக் கேட்டெனக்.

பாசிலையென்றார், இளவேணிற்கட் செந்தளிராயது முதவேணிற்கு முற்றிப் பாசிலையாயிற் தென்பது தோன்ற.

(கு - பு.) அவன் - கோவலன். தான் - கெளசிகன். சேய்மைக்கண்தூரத்தில். ஐயம் - சந்தேகம். தீர்வான் - தீர. அலர் - பலர்தாற்றும்பழி யும, மலரும். [குருகு - குருக்கத்தி. கோடையால்லைஞ்தபூவெல்லாமுதிர்ந்து பொலிவழிந்து நின்றதனைக் கண்டு மாதவியைப்போலப் பொலிவழிந்த

கல

## சிலப்பதிகாரம்.

இன யென்ற குருக்கத்தினீழ்பொருந்தினான். மாதவி - குருக்கத்தி.] பசு  
யை + ஜூஸ் = பாசின்.

ஞா - நீடு. யாதுநீ கூறிய வனாயி திங்களைத்

தீதிலன் கண்டே வெளச்சென் ரெய்தி

இ - ள். இங்ஙனம் கோசிக்கூறக்கேட்ட கோவலன் சீ இங்குக்கூ  
றிய இக்குற்றிற்குப் பொருள்யாதென அச்சியாட, இனி ஜயமுடையேன்  
லேன், கோவலனெனவறிந்தெனென உட்கொண்டு சென்றுசேர்ந் தென்க.

ஞா. கோசிக மாணி கொள்ளகயி னுஙாப்போன்

இ - ள். கோசிகன் தான்வந்த கருமக்கோட்பாட்டினைக் கூறுகின்றவன்,

ஞு - ஞா. இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழுத்தியு

மருமணி பிழுந்த ராகம் போன்றதும்.

இ - ள். இருநிதிக்கிழவனும் அவனமலைக்கிழுத்தியும் அரிய மணியை  
பிழுந்த நாகம்போல அழுகும் ஒரேயு மீழுந்து புருஷபைதும்,

(கு - பு.) இருநிதிக்கிழவன் - மீக்குஶல்வத்சிறஞ்சுநரியவன் ; கோ  
வலன்தங்கையாகிய மாசாததவான். பெருமனைக்கிழுத்தி - கோவலனதாய்.  
மணி - மாணிக்கம்.

ஞு - சு. இன் நூயி ஸிழுந்த யாக்கை யென்றத்

ஆனாரிய சுற்றந் தயாக்கடல பீழுந்தாம்

இ - ள். நெருங்கியகிளைரூ இவையவம்ரைய்மாத யாக்கைபோலச்  
செயலமான்டு துயர்க்கடவிலே யமுராதுகின்றதும்,

இனி, யாக்கையிழர்து இன்னுயிரெனமாறி வீடுபெற்றஞ்சுரியவுயிர் இன  
ஸமக்காலத்தே யாக்கைபைப்பிழுத்தவில் தவழுசெய்யப்பெற்று பிறவிக்க  
டலகத்தழுந்துமாறுபோல வென்றுமாம்.

சுக - சு. ஏவ ஸாளர் யாங்கண்ணு சென்ற

கோவலற் றெடுக் கொண்டுகொப் பெயர்ந்ததும்

இ - ள். இருநிதிக்கிழவன தன்வல்லாளை ரோக்கி எத்திசைக்கன்  
னுஞ்சென்று கோவலைந்தேநுக் கொண்டுவருகவென்றாக அவர் எத்தி  
சைகளிலுஞ் சென்றதும்,

போந்ததும் பாடமாயின், இத்திசையினும் சிலாபோந்ததுவு மென்க.

சுந் - சு. பெருமக னேவ லல்லதி யாங்கணு

மரசே தஞ்சமென் றருங்கா னடைந்த

வருங்கிறல பிரிந்த வயோத்தி போலப்

பெருங்பெயர் முதூர் பெருங்பே அற்றதும்

இ - ள். எத்தினைச் சிறுதொழிலாயினும் பெருமகனேவிய பணிவிடை  
யைச் செய்தலே அரியபொருளாதல்லது பணிவிடையன்றுயின் அரசாட்சி  
என்றும் எளிமைப்பொருட்டாமென்று கருதி அடைதற்கரிய வெங்கானி  
லே சென்றடைந்த இராமன் நீக்கப்பட்ட அயோத்தியின்கணுள்ளார் செய  
ந்து மயங்கினாற்போலப் பெரிய புகழையைய புகாரின்கணுள்ளார்  
யாவரும் மிகவும் அறிவுமயங்கியு செய்தியும்,

## கந்—புறஞ்சேரியிறுத்தகாதை.

கந்

பெருமகன் - தசரதன். தஞ்சம் - எளிமை. அருங்திறல் - இராமன்; அன்மோழித்தொகையாகுபெயர். பேதுறவு - அறிவின்றிரிவு.

(கு - 4) “தனுசுக்கிளவியெண்ணமைப் பொருட்டே” என்பது தொல் காப்பியம் - இடைச்சாலவியல் - கச. முதுமை + ஜர் = முதார்.

கீ. - எ. வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்

பசந்த மேனியள் படர்நோ யுற்று

நெடுங்கிலை மாடத் திடைநிலத் தாங்கோர்

படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ச்ததும்

இ - எ. திருமுகத்தை மறுத்துக்கூறியமாற்றத்தை வசந்தமாலைவாய்க்கேட்டுப் பசாதமேனியளாய் நினைவாகிய வருத்தமுறை உயர்ந்த ஏழுவிலதையுடையமாடத்து ராலாநிலத்து ஒர்படுக்கையமைந்தசேக்கையிடத் தே மாறது மயங்கிசீழுத செயதியும்,

அராகு - அசை. பள்ளி - இடம்.

(கு - 4) திருப்புகம் - பத்திரிகை. வசாதமாலை - மாதவிதோழி; கூஷ்டபள்ளம் இவஞ்சாபபெயருண்டு. படாநோய் - மனோவியாதி. இவ்வரலாறு, கீழ்வேளிச்சாகதையிற கூறப்பட்டது.

கை - எ. வீழ்ச்சய ரூஷார் வீழ்மய கேட்டுத்

தாழுதய ஏராயதித் தாங்சென் நிருங்ததும்

இ - எ. அயயாமாரீக்கோயுறறவன் வருத்தத்தைக்கேட்டுச் செருக்கடங்கிலை தாழுாத துபாயமயதித் தான் சென்றிருந்த செய்தியும், வீழ்தயா - விழுப்பகந்தான்வரந்துயர்.

(அரு - உரை.) துயருஷ்ரோவ் - மாதவி. தான் - கோசிகன்.

எங் - எசு. இநாதம் நுற்றே வினையடி தொழுதேன்

அநுநுதயர் சீக்கென மல்க்கையி னெழுதிக்

கணமனி யனையாற்றுக் காட்டுக் வென்றே

மான்னுடை முடங்கன மாதவி யீத்ததும்

•(இ) - வ. அகுவனம் மிக்கதுயராமுற்ற மாதவி, நின்னினையடியைத்தொழுத்தன்; எனகுது (இ)கங்களமவறந்துமயரைத்தீர்ப்பாயாகெளச் சொல்லித் தன்கையால்லமுதி (இ)ய்வோலையை எனகணனிற கருமணிபோலவானுக்குக் காட்டுயாயாக வென்று தனகையிற்றந்த செயதியும்,

இது தன்மைக்கன வந்தது.

(அரு - உரை.) இஜையடி - கோசிகனதடி மன்னுடைமுடங்கல் இலசுசிலை.

என - எ. ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிச்து  
தீத்திறம புரிந்தோன சென்ற தேயமும்

இ - எ. அங்கனநந்த ஓலையைக்கொண்டு இடைநெறியெங்கும் திரிச்து தேடியுங் கானுமல தாங்சென்ற தேயங்கனும்,

(கு - 4.) தீத்திறம்புரிந்தோன - அந்தணன்; கோசிகளுகிய தான்.

எக - அட. வழிமுங்கிருந்து மாசற வரைத்தாக  
கழிவுடையுள்ளத் தாரானு ராட்டி  
போதவிழ் பரிகுழற் பூங்கொடி நங்கை  
மாதவி யோலை மலர்க்கையினீட்ட

இ - ள். முற்கூறிய செடுகளையியகிய வழிப்பக்கத்தே யிருந்து ஓழிவ  
ஶவுரைத்தபின்பாக அழிதலைத் தருகின்ற உள்ளத்தையும் நிறைந்த காம  
நோயையுடையாளகிய போது அவிழப்பட்ட புரிந்த குழலையுடைய மா  
தவி தந்த வோலையைக் கோவலள்ளகையிலே கொடுத்தானுக;

போதவிழ் - குழலுக்கு அடைமொழி.

(கு - பு.) போது - பேரேரும்பு; மலரும்பருவத்து அரும்பு.

அட - அசு. உடனுறை காலத் திறரத்தவெங்க வாசங்

குறுநெறிக் கூந்தன் மண்பொறி யுணர்த்திக்

காட்டிய தாத்தீற் கைவிட லீபா

ஞெட்டகம் விரித்தாங் கெபதிய துணர்வோன்

உணர்வோன் - பெயர்.

இ - ள். அங்கனங்கொடுத்த ஒலைமடிப்புறத்துமன்மேல் மாதவிகுற  
நெறிக்கூந்தலாலோற்றிப்பொறி தன்னுடனே கூடியுறைகின்றகாலத்தே த  
வாசனெய்யுறைத்த தன்மையைத் தனக்கு உணர்த்திக்காட்டியதாதலான்  
அதனைக் கையாற கடிதின் விடுமியானுய்ப் பின்னர் விடுவித்து ஏட்டை விரி  
த்து அதனுட்கிடந்த வாசகத்தின் பொருண்மை யுணர்கின்றவ எனனக.

குறுநெறி - செறிந்தவற்றல். வாசனையின் செல்வியினமையைப் பொறி  
காட்டிற் தெனவுமாம். கூந்தற்பொறியெனக. உணரத்தல் - பூகுதல். கை  
விடலீயான் - மெய்ம்மறந்தும் ஒலைத்தலையை நெகிழுவிட்டில்லென்றுமாக்.  
எழுதியதாலும் பாடம்.

(அரு - உரை.) கூந்தல்மன்பொறி - கூந்தலாலிடட இலாஞ்சலீஸ்  
நாற்றம் அறிவித்ததாதலால் தான் விடுகலனுய.

அ. அடிகள் முன்னர் யானாடி வீழ்தேன்  
அடித்தலத்தில்வீழ்தல் - வணக்கம்.

இ - ள். தேவர்த்திருவடிகளைத் திக்குரோக்கித்தன்டம்பண்ணினேன;  
இதனைத் திருவளத்திலே கண்டருள்க;

கண்டருள்கவென இவ்விடத்து ஒருசொல்வருவிக்க. இஃப்  
ப்பாசரம். இனி அக்காரிகைபாசரம்.

(கு - பு.) காரிகை - பெண்; மாதவி. பாசரம் - வசனம்.

அஅ - கூ. வடியாக் கிளவி மனக்கொள்ள வேண்டுங்  
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோ  
திராவிடைக் கழிதற கென்பிழைப் பறியாது  
கையறு நெஞ்சங்குடியல் வேண்டும்  
சொய்திட்காட்டிப் புறையோப் போற்றி

இ - ள். வடிமொழியணர்க்கு குற்றச்சீர்க்கு நற்காட்சியையுடைய உயர்க்கோனே, இருமுதுகுரவர் பணிவிடையொழிந்ததன்மேலும் குலத்திற் பிறக்கு கற்பையாளுதலுடையவளுடனே இரவில் நகரிடையைக் கழிந்து போதற்கு வந்தவிழைப்பென்னை ? அஃது அறியாது என்பிழைப்போவென்று அவலித்து அரற்றிக் கவலித்துக் கையாற்றின்கண் சென்சுஅழுக்கானின்றதி; என்பிழைப்பென்னும் மகளிர்சொல் குற்றமளூதசொல்லென்று திருவளம்பற்றல்வேண்டும்; இதுவேயன்ற எனக்கு இப்பொழுதுநடக்கின்ற இச்செயல்தவ நன்றன்று; அதுனைக்கடியல்வேண்டும்; ஆதலால் இவ்வாற்றருள் நினக்கு ஓர்புகழ்க்குறைபாடினருக்கப் போற்றவாயாக;

முன்னர், \*“கங்கை தன்னைப் புனர்ந்தாலும்” எனவும், \*“மங்கை மாதர் பெருங்கற்பு” எனவும் ஆண்டுக் கூறினமையன், ஈண்டுக் குலப்பிறப்பாட்டிரெனத் தோற்றுவாயசெய்து தன்பிழைப்பின்மைகூறினார். இதுவன்றியும், இருவரிருமுதுகுரவரும் ஏவாளர் மேவலகூறின இறந்துபடுவரென்பதூடும், தேசுடைக்குலத்திர்கு மாசவருமெனபதூடும், தானிறந்துடிட்டு சிறிதுபகுமேகுறைபடுமென்றாடும் உணர்த்திபவா ருயித்து.

(கு - 4.) இருமுதுகுரவர் - தங்கததாயா. பிழைப்பு - தவறு. அவலித்து - வருக்கி. கையாறு - துன்பம். கடியல் - ஒழியசெய்தல். போற்றவாய் - பாதுகாப்பாய். புரையோய் - உயர்ச்சியையுடையோய் ! புரை - உயர்ச்சி. மேவல - தகாதன. [இரவிடைக்கழித்தற்கு மானசெப்தகுற்றம் கடதன்றியாது நெஞ்சங் கையருளின்றதி; அதுனைப்பொறுக்கவேண்டும்: இது, மாதவிகருத்து. இனிப் பிதாவுக்கு, இரவிடைக்கழிதல காரணமாக யானசெப்தகுற்றம் பாராது கையறுவெஞ்சும் மென்கு]

கந - கரு. என்றவ ஹாழுதிப் பிகைமொழி யுணர்ந்து

தன்றீ திலெனானத் தளர்ச்சி நீங்கி]

யென்றீ தென்றே

இ - ள். இவ்வாறு பலவகைத்தீங்குதருமென்று அவளொழுதிப் பூலீப்பாசுரத்திற் பொருளெல்லாமுணர்ந்து மனங்குழழுது அவள் தன்னுற்செய்யப்பட்ட தீதில்ல; இஃது என்னுற்செய்யப்பட்ட தீதே யெனத்தெளிந்து தளர்ச்சிநீங்கி யென்க.

என்றீது - எனதீவிலை. [கிசைமொழி - வாசகம்.]

கரு - கா. எம்திய தணர்ந்தாங்

கெற்பயங் தோற்கிம் மண்ணுடை முடங்கல்

பொற்புடைத் தாகப் பொருஞ்சர பொருங்தியது

இ - ள். அவ்வோலையிற்பொருங்தியவாசகத்தை யுணர்ந்து இவ்வோலைதானே என்றங்கைத்தகும் பொலிவுடைத்தாம்படி வாசகங்களும் பொருளும் பொருங்தித்து;

அஃது எங்களம்பொருங்தித்தெறனின், அடிவீழ்க்கேதெனன்னுமளவும் முந்கூறியவாறேகொள்க. ‘வடியா.....போற்றி’ குரவர்பணிவிடை

களைத் தவிர்ந்த தொருத்தறை; அன்றியும் குத்தித்திறந்தானோடு இரவிடைக்கழிந்த தறை ஒன்று; இவையிரண்டிழற்கும் வரக்கடவுதனப்பூகாராண்மாதத் திருவளத்திற்றளர்ச்சி சிறிதுண்டாயினும் அதனைக் கடிந்தருளுக; இங்னும் என்பிழைப்பறியாது யான் பேரறிவாகச்சொல்லிய இவற்றை ஏறுவிண்ணப்பமாகத் திருவளம்பற்றுதொழிக; பேதமைச்சொல்லென்றே திருவளம்பற்றல்வேண்டும்; போற்றியென்றனன்க. குரவர்க்குக் காப்புக்களைக்குறித்துப் போற்றியென்றம்ரடு எண்டு இங்வேரிலை குரவர்க்குப்பொருந்தியவாறு உணர்க. \*

(அரு - உரை.) உணர்வோன், இசைமொழியுணர்ந்தனக்கூட்டுக.

காசி - காக. மாசில குரவர் மலரடி தொழுதேன்  
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து  
ஏடுக்கங் களைத்தவர் எல்லகம பொருாதி!/  
விடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி

இ - ஸ். அங்ஙனம்பொருந்தியதென உட்டகொண்ட கோவலை, கோசிகமாணி, எய்குரவர் மாசிலமலரடியைத் திலசோககிதமெதாழுதேனன் ச்சொல்லி இவ்வோலைபைக்காட்டெனக் கொடுத்து, என்பொருட்டாக அவர் நடுங்குடுக்கத்தைக் களைந்து அகத்தி. நிகழ்கின்ற இங்கஞஞம் ரீக்குதற கு விரைந்துசெல்வாயாக வெனப் போகவிட டெங்க

எண்டுதல் - விரைதல. காட்டெனக்காடுத்துக் கல்லதாக்கிளடெனப் ப்போக்கி யென்க. என்சொல்லியென்று ஒருவராலவருறவுக்க.

காங் - காங். மாசில் கற் சி.ஸ் மன்னியோ டிருந்த  
வாசில் கொள்கை யறவிபா லெஜா டி

இ - ஸ். குற்றமற்றகற்பிசீர்யடையதன்மலையுடையாரது குர்த்தும்  
கோட்பர்ட்டைடியடையகவுடதியழிக் களிஞக்கின்ற நிறுட்டதைச் சொாதுப்பக.

ஓடு - ஒருவிலைபொடு; உயர்விள்றியதன்வழிக்குள ஏன்றது.

காங் - காங்கு. ஆயுநு

ஆடிய கொள்கை யாதறி கோலம்  
பாடுமே பாண்றிற பாய்குறுச் சொாது

இ - ஸ். அவ்விடத்துத் தூர்க்கையது யெறறிபொருந்திப் பொருட்டோடு  
பொருதபோர்க்கோலத்தைப்பாடும் பாட்டுண்மையைடைய அம்பணவ  
ரில் தானு மொருவனுகக் கலங் டெங்க.

\*“பாண ரொக்கல்” என்றார். ஆடு - சியந்தி. பாண - பாட்டு.

காங். செந்திறம் புரிந்த - இ - ஸ். தனப்பண்ணயம் அத்திறமாய்த  
தனக்கினமான செந்திறத்தோடு புரிந்த வெனக.

\* திருச்சிற்றும்பலக்கோவையார், சாஃபு: “காரணி கற்பககுன் கற்றவர் நற்றுணை பாண்றோக்கல், சீரணி சிந்தா மணியணி திலலைச் சிவனாடிக்குத், தாரணி கொள்ளையன் றக்கோர்தஞ்சு சங்க நிதிவிதிசே, குருணி யுற்றவர்க்காரன்மற் றியாவர்க்கு முதியமே.”

## கால்-புறஞ்சேரியிலுத்தகாதை.

கள்

என்றது : பண் \*பண்ணியம் திறம் கிறத்திறமென்னுமிலை சம்பூரணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தமென வடமொழிப்பெயரானும் வழங்கும்; அவற்றுட் செந்திற மென்றவாறு.

கங்க. செங்கோட்டி யாழில்—இ - ள். நாந்பெரும்பண்ணித்தும் மூதலாகிய நால்வகையாழினுள்ளும் செங்கோட்டியாழின்னும் யாழினதுறப்பிலை என்க.

(கு - பு.) நால்வகையாழ் - பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ். பண்சான்கு - பாலை, குறிஞ்சி, மருதம், செங்வழி.

கங்க. தங்கிரி காத்தொடு திவை றுத்தியார்த்து

இ - ள். அச்செங்கோட்டியாழினது இருவகையுறப்பினுள் தங்கிரி கரம் திவை வென்னும் இரண்டையும் உறுதிபெறக் கட்டி,

அவற்றுள் தங்கரிகரமென்பது நாம்புதலக்குதற்குத் தகைப்பொழிய இருசானுல்விரல் நீளமாகக் குறுக்கிடத்தகசேர்த்தும் ஜம்பத்தோருறப்பு; என்கை? “தங்கரி கரமே தகைப்பற விலகி, வந்த விருசா னுல்விரலாகும்” .....என்றாகவின். திவைவனபதி நாம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு.

கங்க. ஒத்தறுப் புடைமையித் பற்றுவழிச் சேர்த்தி

இ - ள். அவ்வியாழ் ஒந்தென்னுமுறுதறப்பையுடைத்தாகலானே அவ்வுறப்போடே பற்றைப்பறித்திருப்பிக்கும் நெறிப்படச் சேர்த்தி யென்க.

“செங்கோட்டி யாழே செங்விதிற் தெரியி, னறவகை யுறுப்பித் ரூகு மென்ப.” “அவைதாம், கோடே திவைவே பொற்றே..... தங்கிரி கரமே நாம்போடாறே” என்றார்.

(அரு-உரை.) ஒத்தறுப்பு- நாம்பினும்பத்தரினுந்தாக்குவதோர்கருவி.

கங்க. குருஞ்முதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி

இ - ள். உழை குரலாகவும் கைக்கிளை தாரமாகவும் நாம்புகளைநிறுத்தி யென்க.

என்றது அரும்பாலையன்னும் இசையைப்பிறப்பித் தென்றவாறு. இது குல்முதற்பாலைத்திரிவென்கொள்க.

ககா - ககா. வரன்முறை வந்த மூவகைத் தானத்துப் பாய்கலைப் பாலை பாடற் பானி யாசான் திறத்தி எலமைவரக் கேட்டு

இ - ள். உழைமுன்னர்க்குறிய தூல்களின் வரலாற்றுமுறைமையானவந்த மூவகைத் தானத்தாலும் சதிபாய்க்குதலெல்லும் கலையையுடைய பாலைபோல்வாளது பாடறப்பன்னீர் ஆசானென்னும் பண்ணியலர்கிப நால்வகைச்சாதியினும் பொருங்குதல்வரச் செவிப்புலத்தானமிக் தென்றவாறு.

† ஆசான்சாதி நால்வகையாவன: ஆசானுக்கு அகச்சாதி காங்தாரம், புறச்சாதி சிகண்டி, அருகுசாதி தசாக்கரி, பெருகுசாதி சுத்தகாங்தாரமெ

\* பண்ணியலெனவும் பிரதிபேதமுண்டு.

† அரசாந்சாதியெனவும் பிரதிபேதமுண்டு.

காலி

## சிலப்பதிகாரம்.

ஊக்கொள்க. பண் நூற்றுமூன்று; அவை நால்வகைப்படும்; பண், பண்ணி யம், திறம், திறத்திறமென. அவற்றுள் இது திறங்குறித்து. மூவகைத்தான் எழுத்தும் அசையும் சீருடமனினுமையையும்; என்னை? “எழுத்தே யசையே ஒரே யென்றிவை, மிழுக்கி வைவைழன் நிற்கு மென்ப” என்றாராகவிள்ள.

(கு - 4.) [ஆசான்றிறம் - காந்தாரம்; ஆசானென்று ஒருபண்ணிற்குப் பெயராகவும் இசைத்தமிழ்க்கறைப்] பாய்க்கிலப்பாவை - தர்க்கை; கலை - மான்: பாவை - பதிமை; இங்கே உவமையாகுபெயர்.

கநா. பாடற் பாணி யணை இயவெராடு .

இ - ள். இங்னமாகிய பண்ணையும் திறத்தையும் அவரோடு கலங்குவாசித் தென்க.

(அரு - உரை) பாணி - பாடடி. அளவி - கலங்கு

ககச. கூடற் காவதங் கூறுமி னீரென

இ - ள். இங்னமை யாழ்வாகித்த கோவலன். இவ்விடத்திற்கு மத்தை ஏத்துணைக்காவதம்; அதனை சீரூபி என்ற கேட்ப வென்க.

ககநி - கநா. காழுகிற சாந்த ... .... காணீர்

ககநி - ககசி. காழுகிற சாந்தங் கமழ்பூங் குங்கும

நால்கிக் குழமைபு நலங்கொ டேய்வை

மான்மதச சாந்த மணங்கமழ் தெய்வத்

தேமென கொழுஞ்சே ரூஷி

இ - ள். அகிறசாநதும் கமழும் குகுமப்பூங்குழம்பம் நாலிக்குழும் பும் குளிர்ச்சிநலத்தைக்கொணட சாந்தனசாந்தும் கததூரிச்சாந்து மாகிய இத்தெய்வமனைகமழுஞ்சின்ற வாலிய சேற்றை யணைந்தி,

(கு - 4.) கமழும - பரிமளிக்கும். நாலி - கததூரி; ஓருமலிகையுமாம். [தேமென்கொழுஞ்சேரூஷி -] வாசம்பொருந்திய மெல்லிய அழகிய குழம்பு கலங்கு; ஆடி - கலங்கு ] தேம - நறுநாற்றம்.

ககசி - ககச. .

ஆங்குத்

தாதசேர் கழுதீர் சண்பகக் கோதையொடு

மாதவி மல்லிகை மணைவளர் மூல்லைப்

போதுவிரி தொடையத் பூவினை பொருந்தி

இ - ள். தென்சேரங்த கழுதீர்மலர் சண்பகமலரென்னுமிவற்றுலாகிய மாலையோடு குருக்கத்தியும் மலலிகையும் மணையின்கண்வளர்ந்த மூல்லையுமென்னும் இவ்விழந்த பூச்களால் சிரைத்த பொலிவினையுடையாணையிலே போருங்கி,

ககநி - ககச. அட்டிற் புகையு மகலங் காடி .

முட்டாக் கல்லியர் மோதகப் புகையு

ஙுமங்தரு மகளிரு மாடத் தெடுத்த

வங்கிம் புகையு மாகுதிப் புகையும்

பஸ்வேறு பூம்புகை யணை இ

இ - ஸ். அடுக்களைகளில் தாளிப்புமுதலியபுகையும் அகன்ற அங்கூடி பிடத்து அப்பவாணிகர் மூட்டாமற் சுடுகின்ற அப்பவகையித்புகையும் கைங் தரும மகளிரும் மயிர்க்கும் துகித்கும் மாலைமுதலியவற்றிற்குமெடுத்த அழிய இனிய அசித்புகையும் யாகசாகிதோறம் ஆகுதிபண்ணுதலாலெழுங் தபுகையும் ஆசிய இப்பலவாகிய வேறுபட்ட பொலிவினையுடைய புகையை யாலி,

(கு - 4.) அடுக்களை - மடைப்பன்னி. அங்கூடி - கடைவீதி.

கநு. - கநு.

வெல்போர்

விளக்குபூண் மார்பித் பாண்டியன் கோயிலி  
னளந்துனர் வறிபா வாருயிர் பினிக்குங்  
கல்லைக் கூட்டங் காண்வரத் தோன்றி

இ - ஸ். இதிரத்திருப்புட்டப்பட்ட விளக்கானின்ற ஆரத்தையுடைய மார்பாலே வெல்லுமபோரைவல்ல பாண்டியனது அரண்மனையில் யாவ் ரானும் அளவிட்ட நியப்படாவாய இக்கல்லைவத்தொகுதி தன்மெய்யெல்லா ம் கமரும்படி தோன்றி யெனக.

அவை எத்தனைமயவாகிய கலைவை யென்ன, தம்மைப் புலங்கள் ஒரு கால்நுகருமாயித் பின்னை வீட்டிலக்கண்க்கருதித் துறவிறகெல்லவோட்டாது ம எத்தைப் பினித்துக்கொள்ளும் கோயிலிற்கலைவை யெனக. அவை முன்னர் கூறினவும் பிறவும்.

கநு. - கநு. புலவர் செங்காப் பொருநதிய நிவப்பித்  
பொதியித் தென்றல் போலா தீங்கு  
மதுரைத் தென்றல் வந்தது காணீர்

இ - ஸ். சங்கப்புலவரது செங்காவாலே புகழப்பட்ட இச்சிறப்புக்க ணையுடைத்தாகவும் பொதியித் தென்றல் தன்னை ஒவ்வாமைக்குக்காரண மாகி இந்த மதுரைத் தென்றலை வந்தது; இதனைக் காணீர் ரென்க.

ஆடப் பொருநதி அணைஇத் தோன்றித் தென்றல் வந்ததென்றுரென்க.  
கநு. - கநு. நனிசேய்த் தன்றவன் முருமலி முதூர்  
தன்னீர் கழியினுங் தகைக்குந ரில்லென

இ - ஸ். காவதங்கூறயினென்றாற்குக் காணீர்; அதனால், மிக்க தூரி - தன்று அப்பாண்டியனது செல்வமிக்கழுதூர்; அதுவன்றியும் ஆண்டுக்கெல் வார் இங்கீர்மையைந்தி வேறுபட்டசீர்மையாரொருவர்செல்லினும் நில்லென் பாரிலை யென்ற சொல்ல வெனக.

(கு - 4.) தூரிது - தூரத்திலுள்ளது.

கநு. - கநு. முன்னாண் முறைமையி விருந்தவ முதல்வியோடு  
பின்னையு மல்லிழைடப் பெயர்ந்தனர்

இ - ஸ். அற்றைஞான்று ஆண்டுத்தங்கிப் பிற்றைஞான்று செல்லக்க ருதியவர் முன்னைஞான்றை முறைமைபோலே இரவினையிலே கவுந்தியடி களுடனே பெயர்ந்தன ரென்க.

(கு - 4.) அற்றைஞான்று - அந்நாளில். ஆண்டு - அங்கு. பிற்றை ஞான்று - மறுநாள். [முன்னான்முறையையின் - நிலவிலே வைக்கறக்காலத்தே புறப்பட்டு.] பெயர்ந்தனர் - புறப்பட்டனர்.

காந்தி - கா. பெயர்ந்தாங்

கருந்திறத் கடவுள்கள் பெருங் கோயிலும்  
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்  
பூல்கெழு சிறப்பிற் பல்லியன் சிறந்த  
காலை முரசக் கணகுர லோதையும்

இ - ள். அரிதாகிய அழித்தத்திற்குமில்லை கடவுள்து அகன்ற பெரி மகோயிலிடத்தும் மிக்க புகழையுடைய மன்னவன்கோயிலிடத்தும் வேறு பட்ட பகுதிபொருந்திய சிறப்பையுடைய காலைமுரசமாகிய பேரிசைப்பல் வியம் பெயர்ந்து கூடியொலிக்கு மொலியும்,

பெயர்தல் - தாளமறுதல். கணைதல் - செறிதல்.

(கு - 5.) அருந்திறத்கடவுள் - பரமசிவன். [அருந்திறத்கடவுள் - ஆலவாயான்முதலிய தெய்வங்கள். காலைமுரசம் - பள்ளியெழுச்சிமுரசு.] பேரி சைப்பல்லியம் - பெரிய ஒத்தையையுடைய பல வாத்தியங்கள்; இயம் - வாச்சியம்.

கசக. நான்மற்ற யந்தனர் ராவின்ற வோதையும்

இ - ள். அந்தனீர் நான்மற்றாலில்லைக்கும்வைக்களாக்கோரூறும் மறைக்குவிதித்த மரபினையுடைய சுருஙி குன்றுமல் உச்சரிக்கு மோதையும்,

கசம். மாதவ ரோதி மலிந்த வோதையும்

இ - ள். மாதவர்கள் சிறுகாலையில் மந்திரமோதுதலால் மிக்க ஒத்தையும்,

(அரு - உரை.) இருடிகளுடைய சிறுகாலை அனுட்டானாலைச்.

கசந - கசச. மீனாவென்றி வேந்தன் சிறப்பொடு

வாளோ ரெடுத்த நாளனி முழவழும்

இ - ள். மடங்காத வென்றியையுடைய வேந்தனுற் பெற்ற சிறப்போடே வாள்வீரர் தத்தம் வீரத்திற்கெடுத்த வரிசையையுடைய முரசமுதலியவற்றின் நாளனிரோடு...;

குடைநாட்கோள் முதலியவுமாம்.

(கு - 5.) குடைநாட்கோள் - “செந்தறையார்மதில்கருதி, கொற்ற வேந்தன் குடைநாட்கொண்டன்று” என்பது புறப்பொருள்வெண்பாமாலே.

கசநு. போரித் கொண்ட பொருகரி முழக்கழும்

இ - ள். மறப்பகைமன்னரைப் போரின்வென்று கொண்டுவேந்த போர்க்களிற்றின் முழக்கழும்,

கசச. வாரிக் கொண்ட வயக்கரி முழக்கழும்

இ - ள். காட்டித்திடுத்துக்கொண்டுவேந்த வலியயானையின் முழக்கழும்,

கசள. பண்ணிலைப் புரவி யாலு மோதையும்

இ - ள். பஞ்சிதோறுங்கள் குதிரைகள் போர்வினைந்து ஆவாரிக்கு மோதையும்,

கசா. கிணங்கில் பொருள் வைக்கறைப் பாணியும்

இ - ஸ். கிணப்பறையையுடைய மன்னர் மருதனிலந்தோறும் வைக்கறைக்காலத்தே கொட்டு மேரையும்,

கிண - மருதப்பறை; க.த்தர்பறையுமாம்.

(அரு - உரை). பொருள் - வைக்கறைபாவோர்.

கசக - கருா. கார்க்கட லொலியிற் கலிகெழு கூட

லார்ப்பொலி யெதிர்கொள் வாரான் ஸ்கிகி

இ - ஸ். இவையும்பிறவுமாகிய அக்கூடலிடத்து ஆர்க்குமொலியெல் லாம் கார்க்கடலொலிபோல ஒவித்து எதிர்கொள்ளுதலாலே முன்புமந்த வருத்தமெல்லாம் ஸ்கிகி,

கருக - கருச. குரவமும் வகுளமுக் கோங்கமும் வேங்கையு

மரவமு நாகமுங் திலகமு மருதமுஞ்

சேடலஞ் செருங்கியுஞ் செண்பக வோங்கலும்

பாடலங் தன்மெலுடு பன்மலர் விரிந்து

இ - ஸ். கரையினபுறவாபெங்கும், குரவம் மகிழும் கோங்கும் வேங்கையும் வெண்கடமபும் சரபுள்ளையும் மஞ்சாடுமரமும் மருதம் உச்சிச்செ அந்திலும் செருங்கியும் சணபகமரமும் ஆகியவிலை பாதிரியுடனேபலவகை மலருமதிரிந்து சூழ்தலை மீதுதித்த புந்தகிலாகவும்,

கருாநு - கரு. குருதங் தளவமுங் கொழுங்கொடி முசண்டையும்

விரிலை ரதிரூம வெண்கை தாளமுங்

குடசுமும வெதிரமுங் கொழுங்கொடிப் பகன்றையும்

பிடவமு மயிழையும் பிணங்கரின் மனந்த

கொஞ்சுகரை மேகலைக் கோவை யாங்கலு

மிடைந்தசூழ் போகிய \*

இ - ஸ். அகாயாயங்கும், குருக்கத்தியும் செம்முல்லையும் முசட்டை

யும போகிமலலிலையும் வெள்ளைநாறந்தாளியும் வெட்பாலையும் மூங்கிலும் இவற்றிறப்பார்த்த பெருங்கையாலும் குட்டிப்பிடவமும் இருவாட்சியுமாகிய பலமலரும் விரிந்து பூங்கொடுகள்ளிரைபடநெருக்கிப் படர்ந்துமன்னி னையை தன்னையிடைந்துசூழ்ந்த கோவையாகியமேகலையாகவுழடைய கொடுங்கரையையும்,

மேகலைக்கோவை - வேற்றுமைத்தொகை. கொழுங்கொடி விரிமலை ரென்னுமடைகளை ஏழ்புழியெங்கு மொடுகு. அம் - சாரியை.

(அரு - உரை.) குருகுமுதலியனகோட்டுப்பூ. அதிரல்-காட்டுமல்லிகை. மயிலை - கொடுமலல்லிகை.

கசக - கசந. \* \* \* \*

\* \* \* \*

\* \* \* \*

கசச. கரைங்கிறதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்

இ - ஸ். கரைக்கணின்றுகுத்த முருக்கிதழாகிய செவ்வாயினையும்,

(அரு - உரை.) கவிர் - முருக்கு; மதிலுக்குப்புறமாதலால்.

களுடி. அருவி மூல்ஜியனிக்கை யாட்டு

இ - ள். அருவிசீரோடு இடையருதலுக்கு மூல்ஜியாகிய நகையினையுடையாள்.

கசுசு. விளங்குகிமிர்க் தொழுகிய கருங்கய வெடுக்கண்

இ - ள். குறக்கேமேறிக்கும் நெடுகவோடியுங் திரிசின்ற கயலாகிய நெடியகண்ணினையும்,

கசுசு. விரைமலர் சீங்கா வவிரதற் கூந்தல்

இ - ள். இருபக்கமும் அலைகளாரித்த மணமலர்சீங்காத விளங்குகின்ற கருமணலாகிய கூந்தலினையும்,

கசுசு - கள. உலகுபுரங் தூட்டு முயர்பே ரொழுக்கத்துப்

புலவர் நாவிற் பொருங்கிய பூங்கொடி

வையை யென்ற பொய்யாக் குலக்கொடி

இ - ள். உலகைப் பாதுகாத்தற்குப் பலபொருள்களையும்விளைத்து நாகர்வித்தலாள் மிக்க பெரிய ஒழுக்கத்தினையுடையாள் ; புலவர்நாவிற் புகழ்பொருங்கியவள் ; சேர்வதோக்கு வரைவின்றி இன்பமளித்தல்லன் திருமகளையொப்பாள் ; வையையென்று பெயர்க்குறப்படுவாள் ; பருவமொராய்யானும் வேற்றுவேந்து அனுகாமையானும் தென்னர்குலக்கொடி யாடுள்ளவள் ;

காக - களந. வையற் குறுவது தான்றிக் தனள்போற்

புண்ணிய நறுமல ராடை போர்த்துக்

கண்ணிறை நெடுநீர் கரங்தன எடுக்கி

இ - ள். கண்ணகிக்கு மேல்வரும் தனபங்களைத் தான் முன்னறிக் தாள்போலத் தன்னைக்கொண்டு அருச்சித்தாாக்குப் புண்ணியங்களைக்கொடுக்கும் நறியபூவாடையால் தனது மெய்ம்முழுதும்போர்த்துத் தனகண் மல்லிசின்றநீரைப் புறத்திட்டன் அதுகண்டு வருந்தவா ரென்று உள்ளடக்கி, நெடுநீர் - மிக்காநீர். அடக்கவெனத் திரிக்க

(அரு - உரை.) வையையென்னுமகள் மலராகிய ஆடையை முட்டாக் கிட்டு. கண்ணிறைநெடுநீர் - கண்ணீடித்துநிறைந்தநெடுநீர் ; இடம்நிறைந்த மிக்காரையடக்கி ; கண்ணிரென்றநெடுரிவது.

காசு - களுடி. புனல்யா றன்றிது பூம்புனல் யாறென

வளங்கடை மாதரு மையனுங் தொழுது

இ - ள். அங்கனம்போர்த்த பூவாற் புனல் மறைதலின் இது புனல் யாறன்று பூவாறென்று புகழ்ந்த மாதரும் கொழுஞனுங்கொழுது,

காசு - கா. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியு

மரிமுக வம்பியு மருங்குறை யியக்கும்

பெருங்குறை மருங்கிற் பெயரா தாங்கண்

மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்

தேமலர் நறும்பொழிற் தென்கரை யெய்கி

இ - ஸ். ஓடக்கோலுக்கு நிலைத்தலரியதுறையிற் சென்றேரைச் செலு  
த்தும் குதிரைமுகவோடமும் யாளைமுகவோடமும் கிங்கமுகவோடமுமெ  
ன்னும் இவற்றினேறிப் பலர்போகும் துறையிற்போகாது அதற்கயலதாகிய  
துறையிலே கவுங்கியடிக்கானடனே மரப்புஜையிலேபோகி மதநாறமலரை  
யுடைய சோலைபொருங்கிய தெள்கரையிற் பலர்செல்லாததோரிடத்தே  
சென்றெய்தி யென்க.

முன்னர், \*‘வம்பப் பரத்தை வறுமொழி யாளனேடு’ சாபமுறைவின்,  
ஈண்டு, மருங்கினென்றார்.

(அரு - உரை.) மரப்புஜை - கட்டுப்புஜையில்; ஓடத்திற்பலருமேறவா  
ராதலால் தாங்கள்ருவரும் தனியே மரப்புஜையிலே போன்றக்களைக்  
கொள்க.

காக - காந். வாளவ ருறையு மதுரை வலங்கொளத்  
தானினி பெரி துங் தகவுடைத் தென்றங்  
கநுமினோ யுதித்த வகழிசூழ் போகி

இ - ஸ். தேவர்களுறையும் மதுரையை வலங்கொண்டுசென்றால் மிக  
வும்பெரியதாகிய புண்ணியத்தை யுடைத்தென் ஏற்றனனி அழித்தற்கரிய  
மினோ சூழ்ந்த கிடங்கின்புறத்தைச் சூழ்போங் தென்க.

மினோ - காவற்காடு; கட்டுவேலியுமாம்.  
கஅச-கஅச. கருவெடுக் குவளீயு மாம்பலுங் கமலமுங்  
நையலுங் கணவனுங் தனித்துற தயர  
எமய மின்றி யறிந்தன போலப்  
பண்ணிர் வண்டு பரிந்தினைங் தேங்கிக்  
கண்ணிர் கொண்டு காலுற நடுகை

இ - ஸ். குவளீயும் ஆம்பலும் கமலமும், தையலும் கணவனும் மேல்  
தனித்துறங்கியரத்தைத் தாம் தெளிய அறிந்தனபோல வண்டுகள் இரவு  
கும் பண்ணிர்க்கமைபக்கொண்டு பரிந்தேங்கியழுது கண்ணிரக்ககொண்டு  
காலுறநடுங்காங்கிறக் கவன்க.

கண்ணீர் - களாகிய நீரெனவுமாம். காலுற - கால்லேயுறவெனவும்,  
காற்று உறுதலாலெனவுமாம். அறிந்தனபோல நடுங்க வென்க. ஏங்கியெ  
ன்னும் செய்தெளசசம் ஈடுக்கவென்னும் பிறவினை கொண்டுமுடிந்தது.

காக : ககர. போருமங் தெடுத்த வாரையி ஜெஞ்கொடி  
வாராலென் பளபோன் மறித்துக்கை காட்ட

இ - ஸ். மாற்றார்வருங்கதப் போர்தேய்த்தெடுத்த புறமதிற்றலீஸியின்  
கொடிகள் இவரை இங்கரில் வாராதொழிமினென்பனபோல் தம்கையின்  
மறித்துக்காட்ட வென்க.

அன்றி வாரலென்பார்க்கையின் தன்மைபோ லெனவுமாம்.

(அரு - உரை.) ஆரையில்வெடுக்கொடி மேற் காற்றடிக்க அசைகின்ற  
வை வாராதேயென்பனபோல மறித்துக்கைக்காட்ட-கோவலை இங்குவா  
ராதேபோவென்று கைகாட்டினாற்போன்றன.

\* காடுகாண்காதை, 2க்க.

**கூகு-ககை.** புள்ளவி கழனியும் பொழிலும் பொருங்கி  
வெள்ளீர்ப் பண்ணையும் விரிசீரீயுங்  
காய்க்குலைத் தெவகும வாழையுங் கழுகும  
வேய்த்திரட் பகதரும விளக்கிய விருக்கை  
யறந்திருப்பு மாந்த ரண்றிச் சேராப  
புறஞ்சிறை முதாபு புக்கனா புரிந்தென.

**இ - ள்.** பறவைகளால் மகுசெய்யப்பட்ட ஏரியும் பண்ணையும் கழனியும் சோலையும் தெங்கும் கழுகும் வாழையும் வேழத்திரளாலிடப்பட்ட தண்ணீர்ப்பங்களும் பொருங்கிலினக்கிய முதாபுறமதிலிடத்ததரகி அறத்தைப்புரியும் தபோதனர்ன்றிப் பிறாசேரப்படாத டறஞ்சேரியிலே தாமகருதிவந்தகோட்பாட்டிலே மனமபுரிந்து புக்கா ரெங்க

இதிகழுத்திசைவாயிற்கு அயலடோ முனிவரிருப்பிடம் புரிச்திபுக்காரெனப் பொதுமையாறக்குறின்மையின், முன்னர் நாடுகடணகாலைத்தக்கணே, \*“அறிவினை யேத்த . ஒன்றிய வளள முடைப்பேன்” எனபதற்கு கவுந்தியடிகளும் அறிவினைப் புரிந்த புக்கா ரெங்க பலைண - தோட்டங்களும், ஓட்டகளும்.

இது நிலைமண்டிலவாசிரியப்பா

(கு - 4) வேழம் - முக்கில. தபோதனா - கவததைச்செலவமாக விடையவர், முனிவா அறிவன் - அருக்கக்கடவுரா புரிந்து - விருப்பத்தோடுகருதி. எல்லாவடிகளும் சர்வைகாற்றி ரடிகாராசர்வந்ததல, நிலைமண்டிலவாசிரியப்பாவினிலக்கணம்.

புறஞ்சேரியிறுத்தகாலை முறை ஏற்று

